

December 30, 2023

National Stock Exchange of India Limited

Exchange Plaza, 5th Floor, Bandra Kurla Complex, Mumbai 400051

SYMBOL: SEPC

BSE Limited

14th Floor, PJ Towers, Dalal Street, Mumbai 400051 Scrip Code: 532945

Dear Sir/Madam,

Sub: Basis of allotment for Rights Issue of Equity Shares of SEPC Limited (the "Company or Issuer")

Issue of up to 3,83,84,615 Equity Shares of Face Value of ₹ 10/- Each ("Rights Equity Shares") of our Company for cash at a price of ₹ 13/- Per Equity Share (Including a Share Premium of ₹ 3 Per Equity Share) (The "Issue Price"), aggregating up to ₹ 4,990 Lakhs on a Rights Basis to the Existing Equity Shareholders of our Company in the ratio of One (1) Rights Equity Share(s) for every Thirty Six (36) Fully Paid-up Equity Share(s) Held by the Existing Equity Shareholders on The Record Date, that is on Tuesday, November 28, 2023 (The "Issue").

We herewith enclosed the copies of Newspaper Advertisement relating to the Basis of Allotment published in the below mentioned Newspapers on December 30, 2023 for the Rights Issue of the Company.

Sr. No	Newspapers	Language	Editions
1.	Business Standard	English	Nation wide
2.	Business Standard	Hindi	Nation wide
3.	Makkal Kural	Tamil	Regional

Thanking you,

Yours faithfully, For **SEPC Limited**

T Sriraman

Company Secretary & Compliance Officer

Encl.: a.a



(Formerly Shriram EPC Ltd)

Read.Office: 'Bascon Futura SV' - 4th Floor.

10/1, Venkatanarayana Road, T.Nagar, Chennai - 600 017. Phone : +91-44-4900 5555 E-mail: info@shriramepc.com Website : www.shriramepc.com

CIN: L74210TN2000PLC045167





LOGGING IN: THE NEWGEN **ATHLETES**

It has been a year since esport was officially recognised as a multisport event in India. For many, it has since become a career option

RAKSHIT KUMAR

New Delhi, 29 December

n the past seven months, Deepak Negi, a 26-year-old resident of Faridabad in Haryana, has made \$22,387 (about ₹18.6 lakh) from online gaming. Similarly, 18year-old Ashmit Singh from Patna has amassed₹50-60 lakh in two years.

Negi and Singh are both esport athletes, each mastering different gaming arenas. While Negi excels in Battlegrounds Mobile India (BGMI), the Indian iteration of PUBG, Singh showcases his skills in Brawl Stars, a dynamic multiplayer shooter game.

While one of them has dropped out of an engineering course to make a career out of esports, the other intends to do the same.

It turns out that 52 per cent of serious gamers in the country are considering esport as a career, shows the HP India Gaming Landscape Study 2023, which was released last month.

The Indian government's recognition and esport's inclusion in major international tournaments are encouraging aspiring players to pursue it professionally, says Lokesh Suji, director, Esports Federation of **INDIAN** India (ESFI), and vice-**ESPORT INDUSTRY** president, Asian

Esports Federation. December 27 marked a vear since esport earned official recognition in India as a multisport event. And, from being a demonstration event at the 2022 Commonwealth Games, esport

2025 became a full-fledged medal event at the 2022 Asian Games. Most recently, the International Olympic Committee (IOC) announced the creation of the IOC Esports Commission to focus on the emerging industry.

Negi was an engineering student specialising in computer science when he stumbled upon BGMI (then PUBG) as a casual gamer back in 2018. He didn't thi could help him make money. "Initially, it was just for fun," he recalls. However, his foray into scrims, online gaming sessions where esports athletes sharpen their skills for tournaments, reshaped his career trajectory.

Known as 'Sensei' in the esports universe. he is today a top name among BGMI players in India. A full-time esport athlete, he captains the BGMI roster of Revenant, an esports organisation.

Singh, aka 'Sergeant Clash', meanwhile, started playing Brawl Stars in 2020, though he was underage for some tournaments. "One shouldn't do that," advises the software engineering student from SRM University, Chennai. When he came of age, at 16 in 2021, "I got to join a very good team".

He captains Revenant's Brawl Stars team, which represented India at the Brawl Stars World Finals in Sweden this year – a first for an Indian team. Organised by the game publisher Supercell, the finals carried a prize pool of \$750,000 (about ₹6.2 crore). The Revenant team stood seventh, winning \$30,000 (close to ₹25 lakh).

Brands punch in

Often misconstrued as real-money gaming, esports lies in the realm of competitive online gaming. It revolves around tournaments where diverse teams or individual athletes battle it out within the digital confines of a mobile phone or laptop. To excel, esports demands acute hand-eye coordination, lightning reflexes and strategic thinking.

Mobile games like BGMI and Brawl Stars have more than 100 million downloads on Google Play Store in India.

With their popularity among gamers and audiences rising, brands and sponsors are lining up to be part of this new-age and highly watched universe.

For instance, in October, the BGMI India-Korea Invitational, an esports tournament organised by game publisher Krafton, was live streamed on JioCinema in 10 languages and had more than 4.6 million views on YouTube. Over 12,000 people, mostly youngsters, turned up at Pragati Maidan in New Delhi where the three-day event, with a prize pool of Rs 1 crore, was hosted. A Korean team won; an Indian team came second.

Last October, Puma entered the esports arena, becoming the official kit supplier for Revenant. And in February this year, telecom major Vodafone Idea launched an esports platform within its Vi App for users to participate in tournaments.

 $Krafton, the \, publisher\, of\, PUBG\, and\,$ BGMI, recently announced plans to invest \$150 million in Indian gaming startups in the next couple of years.

"The global exposure and the recognition that big sporting events (like Asian Games) provide open up multiple

revenue streams for players through brand collaborations, sponsorships and tournaments," Suji says. In 2022, India hosted ₹250 CRORE IN 2021. IT IS 13 esports tournaments.

Money matters

WAS VALUED AT

EXPECTED TO GROW TO

₹1.100 CRORE BY According to EY India, the Indian esports industry was valued at ₹250 crore in 2021. It is expected to grow to ₹1,100 crore by 2025, of which the prize pool

would account for ₹100 crore. According to the HP India Gaming Landscape Study, 40 per cent of serious gamers claimed to earn between ₹6 lakh and

₹12 lakh annually, with sponsorships and tournaments being significant income sources. Top esports athletes — like 'Sensei' and 'Sergeant Clash' — also earn a salary of about ₹1 lakh per month from their organisations,

says Wasif Ahmed, public relations manager with Revenant and Skyesports, a tournament organiser. "It gives them stability so that they can focus on their game instead of chasing the

prize pool and endorsements," he adds. It is usually the Tier-I, or T1, players who earn a salary. The less skilled ones rely on the prize money. "In India, 10-12 esports organisations have the ability to pay salaries," says Ahmed.

Esports organisations get a cut of the prize money their players win. They also earn from brand deals, Ahmed says. "The Revenant jersey, for instance, has AMD and Puma branding," he adds.

Endemic brands like Zebronics, HP Omen and Lenovo, non-endemic ones like Mercedes-Benz, Airtel and Puma are among those visible at esports tournaments.

By 2025, India is projected to have over 85 million unique viewers for esports; that's 10 per cent of the global viewership, the EY report says.

Hanging issues

All is, however, not rosy. The money depends on an esports' popularity, the player's skill and standing, and government policies.

Akshaj Shenoy — 'Kai' in the gaming circuit - plays League of Legends, a PC game. He captained the Indian team at the Asian Games in the League of Legends medal event. No brand or sponsor, he says. has reached out to him after the Asiad.

Shenoy earns just about ₹7,000 to ₹8,000



Akshaj Shenoy (right), known as 'Kai' in the gaming circuit, captained the Indian team at the Asian Games in the League of Legends medal event

on an average on winning a tournament. "For games like the League (of Legends), which are not as popular in India, online tournaments are the only option," he says. "Live streams don't get a lot of views, and consequently sponsors, so it's not profitable for the organisers to have a big prize pool."

An economics and human resources graduate from St Joseph's University, Bengaluru, Shenoy is currently job hunting." ... (for now) I will put it

(esports) aside, but will play whatever tournaments possible," he says.

Regulatory roadblocks also remain. Games like Garena Free Fire and PUBG have faced bans. BGMI, among the most popular in India, too was temporarily banned.

Such measures, says Ahmed, affect efforts to actively and effectively grow talent. They also make investors cautious. India, says ESFI director Suji, needs to embed

esports powerhouses like China, Japan and South Korea have done since the inception of video gaming. "ESFI," he adds, "is in discussions with the government to include esports in Khelo India." the initiative to make India a sports superpower.

esports in its sports culture, similar to what global

Negi and Singh are hoping their unconventional careers would have an uninterrupted run.



SEPC LIMITED

Our Company was incorporated on June 12, 2000 under the Companies Act, 1956 in the name and style 'Shriram EPC Limited'. A certificate of commencement of business was granted to our Company on June 30, 2000 by the Registrar of Companies, Tamil Nadu. Pursuant to the provisions of Section 391 to 394 of the Companies Act and pursuant to an order dated July 22, 2005 of the High Court of Madras, Shriram Engineering Construction Company Limited was merged with our Company with effect from April 1, 2004, since both companies were in the same line of business, namely, construction engineering. Subsequently, the name of our Company was changed to SEPC Limited pursuant to a certificate of incorporation dated February 12, 2021 issued by Ministry of Corporate Affairs. Our Company pursuant to a resolution passed in the meeting of Board of Directors on January 21, 2021 had shifted its Registered and Corporate Office from Sigappi Achi Building, 4th Floor, 18/3 Rukmini Lakshmipathi Road, Egmore, Chennai 600 008 Tamil Nadu, India to 4th Floor, Bascon Futura SV, IT Park Venkatanarayana Road, Parthasarathy Puram, T. Nagar Chennai -600 017, Tamil Nadu, India. The Corporate Identification Number of our company L74210TN2000PLC045167.-1

Registered and Corporate Office: 4th Floor, Bascon Futura SV, IT Park Venkatanarayana Road, Parthasarathy Puram, T. Nagar Chennai - 600 017, Tamil Nadu, India;
Tel: +91 44 4900 5555; Fax: N.A. E-mail: info@sepc.in; Website: www.sepc.in;
Contact Person: Thiruppathi Sriraman, Company Secretary and Compliance Officer;
Corporate Identification Number: L74210TN2000PLC045167

OUR PROMOTERS- MARK A B CAPITAL INVESTMENT LLC

ISSUE OF UPTO 3,83,84,615 EQUITY SHARES OF FACE VALUE OF ₹ 10/- EACH ("RIGHTS EQUITY SHARES") OF OUR COMPANY FOR CASH AT A PRICE OF ₹ 13/- PER EQUITY SHARE ISSUE OF UP 10 3,83,84,615 EQUITY SHARES OF FACE VALUE OF \$10 FACE VALUE VALUE

BASIS OF ALLOTMENT

The Board of Directors of SEPC Limited wishes to thank all its members and investors for the overwhelming response to the Company's Rights Issue of Equity Shares, which opened for subscription on Wednesday, December 06, 2023 and closed on Monday, December 18, 2023 and the last date for market renunciation of Rights Entitlements was Tuesday, December 12, 2023. Out of the total 21,273 Applications for 20,42,69,138 Equity Shares, 3,131 Applications for 83,86,695 Equity Shares were rejected due to technical reasons as disclosed in "Terms of the Issue - Grounds for Technical Rejection" on page 232 of the LOF. The total number of valid applications received were 18,142 for 19,58,82,443 Equity Shares, which aggregates to 3,83,84,615 of the total number of valid applications for 18,142 for 19,58,82,443 Equity Shares, which aggregates to 3,83,84,615 of the total number of the Issue. The basis of allotment finalized on Friday, December 22, 2023 in consultation with the Registrar to the Issue and BSE, the Designated Stock Exchange for the Issue. The Company allotted 3,83,84,615 Rights Equity Shares to the successful applicants on Thursday, December 28, 2023. In the Issue, no Rights Equity Shares have been kept in abeyance. We hereby confirm that all the valid applications have been considered for Allotment.

0-1	Gross Applications			Less: Rejections / Partial Amount			Valid Applications		
Category	Nos.	Equity Shares	Amount (Rs.)	Nos.	Equity Shares	Amount (Rs.)*	Nos.	Equity Shares	Amount (Rs.)
Eligible Shareholders	18,098	18,63,82,887	2,42,29,77,531	678	21,13,730	2,74,78,490	17,420	18,42,69,157	2,39,54,99,041
Renounces	3,175	1,78,86,251	23,25,21,263	2,453	62,72,965	8,15,48,545	722	1,16,13,286	15,09,72,718
Total	21.273	20.42.69.138	2 65 54 98 794	3.131	83.86.695	10.90.27.035	18.142	19 58 82 443	2 54 64 71 759

*Amount includes for partially rejected cases.

Summary of Allotment in various categories is as under

•					
Category	No. of Applications			Total Rights Equity Shares Allotted (A+B)	
Shareholders	17,420	1,58,03,734	1,65,19,176	3,23,22,910	
Renounces	722	60,61,705	0	60,61,705	
Total	18.142	2.18.65.439	1,65,19,176	3.83.84.615	

Intimations for Allotment/refund/rejection cases: The dispatch of allotment advice cum refund intimation and intimation for rejection, as applicable, to the investors has been completed on 28.12.2023. The instructions to SCSBs for unblocking funds in case of ASBA Applications were given on 23.12.2023. The Listing application was filed with BSE and NSE on 26.12.2023 and subsequently the listing approvals were received on 27.12.2023 and 28.12.2023 from BSE and NSE respectively. The credit of Rights Equity Shares in dematerialized form to respective demat accounts of allottees was completed on or about 29.12.2023 by NSDL and CSDL. The trading in the Rights Equity Shares issued in the Rights Issue shall commence on BSE and NSE upon receipt of trading permission. The trading is expected to commence on or about 01.01.2024. Further, in accordance with SEBI circular bearing reference - SEBI/HO/CFD/IDIL2/CIR/P/2020/13 dated January 22, 2020 the request for extinguishment of Rights Entitlements has been send to NSDL & CDSL on 28.12.2023.

INVESTORS MAY PLEASE NOTE THAT THE EQUITY SHARES CAN BE TRADED ON THE STOCK EXCHANGES ONLY IN DEMATERIALISED FORM

DISCLAIMER CLAUSE OF SEBI: It is to be distinctly understood that submission of the LOF to SEBI should not in any way be deemed or construed that SEBI has cleared or approved the LOF. Investors are advised to refer to the full text of the "Disclaimer Clause of SEBI" beginning on page 219 of the LOF.

DISCLAIMER CLAUSE OF BSE (THE DESIGNATED STOCK EXCHANGE): It is to be distinctly understood that the permission given by BSE Limited should not in anyway, be deemed or construed that the Letter of Offer has been cleared or approved by BSE Limited, nor does it certify the correctness or completeness of any of the contents of the Letter of Offer. Investors are advised to refer to the Letter of Offer for the full text of the "Disclaimer Clause of BSE" on page 219 of the Letter of Offer.

DISCLAIMER CLAUSE OF NSE: It is to be distinctly understood that the permission given by NSE should not in any way be deemed or construed that the Letter of Offer has been cleared or approved by NSE, nor does it certify the correctness or completeness of any of the contents of the Letter of Offer. Investors are advised to refer to the Letter of Offer for the full text of the "Disclaimer" Clause of NSE" on page 220 of the Letter of Offer.

REGISTRAR TO THE ISSUE

COMPANY DETAILS



4th Floor, Bascon Futura SV, IT Park Venkatanarayana Road, Parthasarathy Puram, T. Nagar Chennai - 600017, Tamil Nadu, India Tel: +91 44 4900 5555; Fax: N.A.E-mail: info@sepc.in;

Website: www.sepc.in

Contact Person: Thiruppathi Sriraman. Company Secretary and Compliance Officer Corporate Identification Number: L74210TN2000PLC045167



CAMEO CORPORATE SERVICES LIMITED Subramanian Building, No. 01, Club House Road, Chennai- 600 002, Tamil Nadu, India Telephone: +9144 4002 0700/ 0710/ 2846 0390; Fax No.: N.A.

Email: rights@cameoindia.com

Website: https://rights.cameoindia.com/sepc2 / www.cameoindia.com Investor grievance e-mail: investor@cameoindia.com

Investors may contact the Registrar to the Issue or our Company Secretary and Compliance Officer for any pre-Issue or post- Issue related matters. All grievances relating to the ASBA process may be addressed to the Registrar to the Issue, with a copy to the SCSB, giving full details such as name, address of the Applicant, contact number(s), e-mail address of the sole/ first holder, folio number or demat account, number of Rights Equity Shares applied for, amount blocked, ASBA Account number and the Designated Branch of the SCSB where the Application Forms, or the plain paper application, as the case may be, was submitted by the Investors along with a photocopy of the acknowledgement slip. For details on the ASBA process, see "Terms of the Issue' beginning on page 248 of the Letter of Offer

THE LEVEL OF SUBSCRPTION SHOULD NOT BE TAKEN TO BE INDICATIVE OF EITHER THE MARKET PRICE OF THE EQUITY SHARES OR THE BUSINESS PROSPECTS OF THE COMPANY. For SEPC Limited


Thiruppathi Sriraman

Date: December 29, 2023 Place: Chennal

Disclaimer: Our Company is proposing, subject to market conditions and other considerations, to make a rights issue of its equity shares, and has filed a Letter of Offer dated November 22, 2023 with SEBI and the Stock Exchanges. The Letter of Offer is available on the website of SEBI at www.sebi.gov.in, the Stock Exchanges, i.e., BSE Limited at www.bseindia.com and National Stock Exchange of India Limited at www.nseindia.com, Company at www.sepc.in, website of the Registrar at https://rights.cameoindia.com/sepc2. Potential Investors should note that investment in equity shares involves a high degree of risk and are requested to refer to the Letter of Offer including the section titled "Risk Factors" beginning on page 23 of the Letter of Offer for details of the same. Potential investors should not rely on the Letter of Offer for any investment decision.

This announcement has been prepared for publication in India and may not be released in the United States. The LOF does not constitute an offer to sell or an invitation to subscribe to the securities offered in any jurisdiction to any person to whom it is unlawful to make an offer or invitation in such jurisdiction. The Rights Entitlements and Rights Equity Shares offered in the Issue have not been and will not be registered under the Securities Act or any state securities laws in the United States, and unless so registered may not be offered or sold within the United States, except pursuant to an exemption from, or in a transaction not subject to, the registration requirements of the Securities Act and applicable state securities laws. Accordingly, such Rights Entitlements and Rights Equity Shares are being offered and sold (i) outside of the United States in offshore transactions in reliance upon Regulation S under the Securities Act and the applicable laws of the jurisdiction where those offers and sales occur; and (ii) in the United States to "qualified institutional buyers" (as defined in Rule 144A under the Securities Act and In the India Securities Act.) In transactions exempt from the registration requirements, under Section (40) of the Securities Act. registration requirements, under Section 4(a) of the Securities Act.

GAME ON



HOW THEY PLAY

Over **71%** gamers in India are engaged (played, watched or competed) with esports

Over **96%** Indian gamers play on mobile devices (smartphones, tablets); the rest on PC or console

Source: 2023 report by Niko Partners, an Asian games market intelligence firm







भारतीय स्टेट बैंक

दबावग्रस्त आस्ति वसूली शाखा सं. 11/90, उसरा तल, निकट ओल्ड शिवाजी थिएटर, जे.सी. रोड, बेंगलुरू 560 002 दुरभाष : 25943678, 25943663, ई-मेल : sbi.05173@sbi.co.in

कब्ना सूचना

नियम s(1) के तहत (अचल सम्पत्ति हेतु)

खाता सं. TL 37556048243, TL 39432147933, HL 64214144423

जैसा कि, भारतीय स्टेट बैंक, दबावग्रस्त आस्ति वसूली शाखा, बेंगलुरू के अधिकृत प्राधिकारी ने वित्तीय आस्तियों के प्रतिभृतिकरण एवं पुनर्निर्माण तथा प्रतिभृति हित प्रवर्तन अधिनियम, 2002 के तहत तथा प्रतिभृति हित (प्रवर्तन) नियम, 2002 के नियम 3 के साथ पठित धारा 13(12) के तहत प्रदत्त शक्तियों के उपयोग में कर्जदार मैसर्स मोजोलैंड इंडिया लिमिटेड तथा जमानतियों : **(i)** श्री गोगड़ा सुब्बाराव पुत्र श्री नारायण (ii) श्रीमती लक्ष्मी तापती मंडावा पत्नी श्री एम. वेंकटेश्वर राव (iii) श्री वासु लूथरा पुत्र श्री रामगोपाल लूथरा (iv) श्री श्रीहर्ष मंडावा पुत्र श्री एम वेंकटेश्वर राव (v) श्री सुजीत सागर पैची पुलुसु पुत्र श्री विद्या सागर पैची पुलुसु (vi) श्री पैची पुलुसु विद्या सागर पुत्र श्री शंकरनारायण (vii) कुम. स्नेहा मंडवा पुत्री एम वेंकटेश्वर राव और कॉपोर्रेट गारंटर मैसर्स ऐस सिंडिकेट एलएलपी से सचना में लिखित 09.07.2023 तक राशि रु. 8.01.50.952/- (रुपये आठ करोड एक लाख पचास हजार नौ सौ बावन **मात्र**) **तथा** 10.07.2023 से अनुबन्ध दर पर भावी ब्याज एवं आकस्मिक व्ययों, लागतों, प्रभारों आदि का कथित सुचनाओं की प्राप्ति की तिथि से 60 दिनों के भीतर पुनर्भुगतान करने के लिए कहते हुए 14.07.2023 को एक माँग सूचना निर्गत की थी जिसके पेपर प्रकाशन द न्यू इंडियन एक्सप्रेस तथा कन्नड़प्रभा बेंगलुरू संस्करण, बिजिनेस स्टैण्डर्ड नई दिल्ली संस्करण (हिन्दी एवं अंग्रेजी दोनों), '**द न्यू** इंडियन एक्सप्रेस' तथा 'प्रजाशक्ति' विजयवाड़ा संस्करण में तथा 'द न्यू इंडियन एक्सप्रेस' और 'नव तेलंगाना' हैदराबाद संस्करण में दिनांक 08.08.2023 को हुआ था।

जैसा कि, भारतीय स्टेट बैंक, दबावग्रस्त आस्ति वसूली शाखा, बेंगलुरू के अधिकृत प्राधिकारी ने वित्तीय आस्तियों के प्रतिभृतिकरण एव पुनर्निर्माण तथा प्रतिभृति हित प्रवर्तन अधिनियम, 2002 के तहत तथाँ प्रतिभृति हित (प्रवर्तन) नियम, 2002 के नियम 3 के साथ पठित धारा 13(12) के तहत प्रदत्त शक्तियों के उपयोग में कर्जदार श्रीमती लक्ष्मी तापती मंडाचा पत्नी श्री एम. वेंकटेस्वरा राव से **ऋण खाता** रां. मैक्स गेन 64214144423 के तहत तथा गारंटर के रूप में मैसर्स मोजोलैण्ड इंडिया लिमिटेड से ऋण खाता सं. TL 37556048243 तथा TL 39432147933 के तहत ऋण सुविधाओं हेतु सूचना में लिखित 09.07.2023 तक राशि रु. 8,59,61,535/- (रुपये आठ करोड़ उनसठ लाख इकसठ हजार पांच सौ पैतीस मात्र) तथा 10.07.2023 से अनुबन्ध दर पर भावी ब्याज एवं आकस्मिक व्ययों, लागतों, प्रभारों आदि का कथित सूचनाओं की प्राप्ति की तिथि से 60 दिनों के भीतर पुनर्भुगतान करने के लिए कहते हुए 14.07.2023 को एक माँग सूचना निर्गत की थी जिसके पेपर प्रकाशन '**द न्यू इंडियन एक्सप्रेस' तथा 'कन्नडप्रभा'** बेंगलुरू संस्करण, **'बिजिनेस स्टैण्डर्ड**' नई दिल्ली संस्करण (हिन्दी एवं अंग्रेजी दोनों), '**द न्य इंडियन एक्सप्रेस' तथा 'प्रजाशक्ति**' विजयवाडा संस्करण में तथा **'द न्य इंडियन** एक्सप्रेस' और 'नव तेलंगाना' हैदराबाद संस्करण में दिनांक 08.08.2023 को हुआ था।

कर्जदार/बंधककर्ता राशि का पुनर्भुगतान करने में असफल रहा, एतद्वारा कर्जदार[्]बंधककर्ता तथा जनसामान्य को सूचना दी जाती है कि अधोहस्ताक्षरी ने प्रतिभृति हित (प्रचर्तन) नियम, 2002 के नियम 8 के साथ पठित कथित अधिनियम की धारा 13(4) के तहत उसे प्रदत्त शक्तियों के उपयोग में श्रीमती मंडावा लक्ष्मी तापती पत्नी श्री एम. वेंकटेश्वरा राव की नीचे वर्णित सम्पत्ति पर 26.12.2023 को कब्जा कर लिया है।

विशेष रूप से कर्जदार/बंधककर्ता और जनसामान्य को एतद्वारा सम्पत्ति के सम्बन्ध में कोई लेन-देन न करने की चेतावनी दी जाती है सम्पत्तियों के साथ किसी प्रकार का लेन-देन 11.12.2023 तक राशि रु. 8,92,89,662/- (रुपये आठ करोड़ बानवे लाख नवासी **हजार छः सौ बासठ मात्र) तथा 12.12.2023** से अनुबन्ध दर पर भावी ब्याज एवं आकस्मिक व्ययों, लागतों, प्रभारों आदि के लिए भारतीय स्टेट बैंक के अभियोग का विषय होगा।

प्रतिभृत आस्तियों को छुड़ाने के लिए उपलब्ध समय-सीमा के सन्दर्भ में कर्जदार/बंधककर्ता का ध्यान अधिनियम की धारा 13 की उपधार (8) की ओर आकृष्ट किया जाता है।

अचल सम्पत्तियों का विवरण

अनुसुची 'ए' संपत्तिः मद संख्या 1: आवासीय रूप से परिवर्तित भूमि एसवाई. सं. 81 के हिस्से का समस्त भाग, माप 01 एकड़ पुट्टेनहल्ली गांव, येलहंका होबली, बैंगलोर उत्तरी तालुक, बैंगलोर में स्थित और सीमाएं पूर्वः बैंगलोर–डोड्डाबल्लापुर रोड, पश्चिमः एसवाई सं. 81 का शेष भाग के.वी. जयम्मा से सम्बन्धित, उत्तरः एसवाई. नं. 81 का शेष भाग एनसीसीएल से संबंधित, दक्षिणः एसवाई नं. 80 **मद संख्या 2**: आवासीय रूप से परिवर्तित भूमि एसवाई सं. 81 का हिस्सा, माप 38 गुंटा, पुट्टेनहल्ली गांव, येलहंका होबली, बैंगलोर उत्तरी तालुक, बैंगलोर में स्थित और सीमाएं : पूर्व: एसवाई सं. 81 का शेष भाग के वी वेणुगोपाल से संबंधित, पश्चिमः अनंतपुरा गांव की सीमा, उत्तरः एनसीसीएल से संबंधित एसवाई सं. 81 का शेष भाग, दक्षिण में: एसवाई सं. 80

मद संख्या 3: आवासीय रूप से परिवर्तित भूमि एसवाई सं. 81 के हिस्से का समस्त भाग, माप 01 एकड़ 32 गुंटा, पुट्टेनहल्ली गांव, येलहंका होबली, बैंगलोर नॉर्थ तालुक, बैंगलोर में स्थित, और सीमाएं : पूर्व में: बैंगलोर- डोड्डाबल्लापुर रोड, पश्चिम: अनंतपुरा गांव की सीमा, उत्तर में: एसवाई नंबर 81 का शेष भाग एनसीसीएल का, दक्षिणः एसवाई नंबर 81 का शेष भाग के.वी.वेणुगोपाल से सम्बन्धित **मद संख्या** 4: आवासीय रूप से परिवर्तित भूमि एसवाई नं. 81 के हिस्से का समस्त भाग, माप 01 एकड़ 22 गूंटा, पुट्टेनहल्ली गांव येलहका होबली, बैंगलोर नॉर्थ तालुक, बैंगलोर में स्थित, और सीमाएं : पुर्वः बैंगलोर-डोड्डाबल्लापुर रोड, पश्चिमः अनंतपुरा गांव की सीमा, उत्तर में: एसवाई नं. 82 में भिम एनसीसीएल की, दक्षिण में: एसवाई नं. 81 का शेष भाग के.वी.वेणुगोपाल के पास।

मद संख्या 5: आवासीय रूप से परिवर्तित भूमि एसवाई नं. 82 के हिस्से का समस्त भाग, माप[°]21 गुंटा, पुट्टेनहल्ली गांव, येलहंका होबली, बैंगलोर उत्तरी तालुक, बैंगलोर में स्थित है और सीमाएं : पूर्व: बैंगलोर- डोड्डाबल्लापुर सड़क, पश्चिम में अनंतपुरा गांव की सीमा, उत्तर में: एसवाई नं. 82 का शेष भाग श्रीमती पी.एम. लीला का, दक्षिण: एनसीसीएल

अनुसूची 'बी' संपत्ति से संबंधित एसवाई नं. 81 में भूमिः इस विलेख के तहत बताई गई संपत्ति 395.46 वर्ग फीट है जो ऊपर उल्लिखित अनुसूची 'ए' संपत्ति में अविभाजित अधिकार और हित सहित है।

<mark>अनसची 'सी' संपत्तिः</mark> परियोजना में ब्लॉक-ककी पंद्रहवीं मंजिल पर नंबर 1501 वाला अपार्टमेंट. जिसे 'नागार्जन मीडोज – कर्म के नाम से जाना जाता है, अनुसूची 'ए' संपत्ति पर बनाया गया है, जिसका सुपर निर्मित क्षेत्र 1521 वर्ग फुट, इसमें तीन शयनकक्ष हैं, जिसमे एक कार पार्किंग स्थान के साथ सामान्य क्षेत्रों का आनुपातिक हिस्सा शामिल है। अपार्टमेंट में विट्रिफाइड/सेरेमिक टाइल्स फर्श के साथ आरसीसी संरचना शामिल है और उस पर इमारत है। श्रीमती मांडवा लक्ष्मी तापती पत्नी श्री एम. वेंकटेश्वर राव के नाम पर और सीमाएं पूर्व में: गलियारा, पश्चिम में: आकाश तक खुला, उत्तर में: आकाश तक खुला, दक्षिण में: आकाश तक खला

हस्ता./- प्राधिकृत अधिकारी और मुख्य प्रबंधक स्थान : बेंगलुरु भारतीय स्टेट बैंक दबावग्रस्त आस्ति वसूली शाखा, बेंगलुरू दिनांक: 26,12,2023

प्रपत्र सं. आईएनसी–26 क्षेत्रीय निदेशक, उत्तरी क्षेत्रीय पीठ के समक्ष कंपनी अधिनियम, 2013 की घारा 13 की उप धारा 4 तथा कंपनी (गठन) नियम 2014 के नियम 30 के उप-नियम (5) की अनुच्छेद (ए) के मामले में

वीवीआईपी इनकाहोम प्राइवेट लिमिटेड (पूर्व में लक रियल प्रॉपर्टीज प्राइवेट किमिटेड के नाम से जाना जाता था) (कंपनी) पंजीकृत कार्यालय. एस–550/51 स्कूल ब्लॉक, शकरपुर दिल्ली, भारत, 110082 के मामले में

वीवीकाईपी इच्छाहोम प्राइवेट लिमिटेड (पूर्व में लक रियल प्रॉपर्टीज प्राइवेट लिमिटेड के नाम से जाना जाता था) सीकाईएन— U70101DL2012PTC242984 एस-550/51 स्कूल ब्लॉक, शकरपुर दिल्ली, मारत, 110092

कृते वीवीआईपी इन्फ्राहोम प्राइवेट लिमिटेस दिनांकः 27/12/2022 स्थानः नई दिल्ली निदेशक (बीआईएन-01797579)

प्रपत्र सं. आईएनसी—26 क्षेत्रीय निदेशक, उत्तरी क्षेत्रीय पीठ के समक्ष कंपनी अधिनियम, 2013 की धारा 13 की छप धारा 4 तथा कंपनी (गठन) नियम, 2014 के नियम 30 के छप-नियम (6) की अनुच्छेद (ए) के मामले में

एस-550/51 स्कूल ब्लॉक, शकरपुर दिल्ली, भारत, 110092 के मामले में

एतवृह्वारा सर्व साधारण को सूचित किया जाता है कि कंपनी अपने पंजीकृत कार्यालय को दिल्ली के एनसीटी से 'उत्तर प्रदेश राज्य' में स्थानांतरित करने हेतु कंपनी को सखन बनाने के लिए 27 दिसंबर 2023 को आयोजित कंपनी के सदस्यों की असाधारण आम बैठक में पारित विशेष प्रस्ताव के मतेन्त्रर कंपनी के मेगोर्डिस ऑफ एसोसिएशन में बदलाव के पुर्वेचकरण की मांग हेतु कंपनी अधिनियम, 2013 की घारा 13 के अचीन कंद्रीय सरकार के रासक आवेदन वायर करने जा रही है। कोई भी व्यक्ति जिनका हित कंपनी के पंजीकृत कार्यालय के प्रस्तावित बदलाव से प्रमावित हो सकता है, ऐसे व्यक्ति अपनी आपित इस सूचना के प्रकाशन की तारीख से 14 दिनों के अंदर एमसीए-21 पोर्टल (www.mca.gov.in) पर निवेच शिकायत प्रपत्र भर कर अथवा पंजीकृत जाक हारा बी-2 विंग, दूसरी मंजित, पर्यावरण भवन, सीजीओ कोमलेक्स, मूंद दिल्ली-140003 सिव्स केंग्री निदेशक के समक्ष दर्ज कर सकते हैं साथ में हित की प्रकृति एवं उसे हलकनामा द्वारा समर्थित कर भेजें तथा उसकी एक प्रति आवेदक कंपनी के पास नीचे उल्लेखित पत्ते पर रिखत उनके पंजीकृत कार्यालय में भी भेजे:

सेंद्रल हिमालयन फार्म्स प्राइवेट लिमिटेड सीआईएन— U01122DL2005PTC13600 एस-550/51 स्कूल ब्लॉक, शकरपुर दिल्ली, भारत, 110092

कृते सेंट्रल हिमालयन फार्म्स प्राइवेट लिमिटेस

दिनांकः 27/12/2022 स्थानः नई दिल्ली (ढीआईएन-01797558)

प्रपत्र सं. आईएनसी—26 क्षेत्रीय निदेशक, उत्तरी क्षेत्रीय पीठ के समक्ष कंपनी अधिनियम, 2013 की घारा 13 की उप घारा 4 तथा कंपनी (गठन) 2014 के नियम 30 के उप—नियम (5) की अनुच्छेद (ए) के मामले में

वीवीआईपी एंटरटेनमेंट प्राइवेट लिमिटेड (कंपनी) पंजीकृत कार्यालय. एस-550/61 स्कूल ब्लॉक, शकरपुर दिल्ली, मारत, 110092 के मामले में

एतद्वारा सर्व साधारण को सूचित किया जाता है कि कंपनी अपने पंजीकृत कार्यालय को 'दिल्ली के एनखीटी' से 'उत्तर प्रदेश राज्य' में स्थानांतरित करने हेतु कंपनी को सक्षम बनाने के लिए 27 दिसंबर 2023 को आयोजित कंपनी के सदस्यों की असाधारण आम बैठक में पारित विशेष प्रस्ताव के महेन्जर कंपनी के मेमोरेंडन और एसोसिएबन में बदलाव के पृथ्विकरण की मांग हेतु कंपनी आधिनियम, 2013 की घारा 13 के अधीन कंद्रीय सरकार के समक्ष आवेदन दायर करने जा रही है। कोई भी व्यक्ति जिनका हित कंपनी के पंजीकृत कार्यालय के प्रस्तावित बदलाव से प्रमादित हो सकता है. ऐसे व्यक्ति अपनी आपित इस सूचना के प्रकाशन की तारीख से 14 दिनों के अंदर एमसीए-21 पोर्टल (www.mca.gov.in) पर निवेश शिकायत प्रपत्र भर कर अथवा पंजीकृत डाक हारा बी-2 विंग, दूसरी पंजिल, पर्यावरण मवन, सीजीओ कॉम्प्लेक्स, नई दिल्ली-110003 खिला देती निरेशक के समक्ष दर्ज कर सकते हैं साथ में हित की प्रकृति एवं उसे हलफनामा द्वारा समर्थित कर गेजें तथा उसकी एक प्रति आवेदक कंपनी के पास नीचे उल्लेखित पत्र पर परिस्त पत्र अंतर अंतर अंतर कर मेजें तथा उसकी एक प्रति आवेदक कंपनी के पास नीचे उल्लेखित पत्र पर प्रस्ति पत्र के पंजीकृत वाल के पंजीकृत कार्य के पत्र भें भी भेंडे:

वीवीआईपी एंटरटेनमेंट प्राइवेट लिमिटेड सीआईएन— U92190DL2013PTC250261 एस-550/51 स्कूल ब्लॉक, शकरपुर दिल्ली, भारत, 110092

स्थानः नई दिल्ली

कृते वीवीआईपी एंटरटेनमेंट प्राइवेट लिमिटेड

दिनांकः 27/12/2022

प्रवीण त्यागी निदेशव

प्रपत्र सं. आईएनसी-26 क्षेत्रीय निदेशक, उत्तरी क्षेत्रीय पीठ के समक्ष

कंपनी अधिनियम, 2013 की घारा 13 की उप धारा 4 तथा कंपनी (र 2014 के नियम 30 के उप—नियम (5) की अनुच्छेद (ए) के मामले में

त्याय **लैंडरकेप प्राइवेट लिमिटेड** (कंपनी) पंजीकृत कार्यालय. एस—550/51 स्कूल ब्लॉक, शकरपुर दिल्ली, भारत, 110092 के मामले में

एतद्वारा सर्व साधारण को सुचित किया जाता है कि कंपनी अपने पंजीकृत कार्यालय को "दिक्ली के एनसीटी" से 'उत्तर प्रदेश राज्य' में स्थानांतरित करने हेतु कंपनी को सक्षम बनाने के लिए 27 दिसंबर 2023 को आयोजित कंपनी के सदस्यों की असाधारण आम बैठक में पारित विशेष प्रस्ताव के म्हेनजर कंपनी के मंगोरेंडम ऑफ एसोसिएशन में बदलाव के पुण्टीकरण की मांग होतु कंपनी अधिनियम, 2013 की घारा 13 के अचीन कंग्रीय सरकार के समझ आवेदन वायर करने जा रही हैं। कोई भी व्यक्ति जिनका हित कंपनी के पंजीकृत कार्यालय के प्रस्तावित बदलाव से प्रमावित हो सकता है, ऐसे व्यक्ति अपनी आपति इस सूचना के प्रकाशन की तारीख से 14 दिनों के अंचर एमसीए-21 पोर्टल (www.mca.gov.in) पर निवेश शिकायत प्रपन्न भर कर अधवा पंजीकृत डाक द्वारा बी-2 विंग, दूसरी मंजिल, पर्यावरण मचन, सीजीओ कंपनेलकर, नई दिल्ली-11003 दियत कोश्री मेंनिवर के समझ दर्ज कर सकते हैं साथ में हित की प्रकृति एवं उसे हलफनामा द्वारा समर्थित कर भेजें तथा उसकी एक प्रति आवेदक कपनी के पास नीचे उल्लेखित पर्त पर रिस्त वान्नी मंजिल

याग लैंडस्केप प्राइवेट लिमिटेड सीआईएन- U70200DL2009PTC195689 एस-550/51 स्कूल ब्लॉक, शकरपुर दिल्ली, भारत, 110092

कृते त्याग लैंडस्केप प्राइवेट लिमिटेड

दिनांकः **27/12/2022** स्थानः नई दिल्ली निदेशक (बीआईएन-00834200)

अभिरुचि की अभिव्यक्ति के लिये आमंत्रण, हेतु मेटिसटेक फैब्रिकेटर्स प्राइवेट लिमिटे: भिलाई, छत्तीसगढ़ में धातु उत्पादों के निर्माण में परिचालनरत्

समाधान प्रक्रिया) विनियमावली २०१६ के विनियम ३६ए (१) के अंतर्गत) ससंगत विवरण पैन/सीआईएन/एलएलपी नं के साथ निगमित मेटिसटेक फैबिकेटर्स पाइवेट लिसिटेड पैन : AAICM5348N, सीआईएन : U28910CT2013PTC00079 पंजी. कार्यालय : 47 / 10, नेहरू नगर (पूर्व), भिलाई, छत्तीसगढ-490020 (कंपनी के अधिग्रहण में नहीं है) वेबसाइट का युआरएल अनुपलब्ध कंपनी में कोई भी स्थायी परिसंपत्ति नहीं है। अन्य विवरण विस्तृत उस स्थान के विवरण, जहां स्थायी परिसंपत्तियां बहतायत में अवस्थित है अभिरुचि की अभिव्यक्ति में उपलब्ध हैं। मख्य उत्पादों /सेवाओं की संस्थापित क्षमता कंपनी विगत 2 वर्षों से अपरिचालनरत है

(भारतीय ऋणशोधन अक्षमता एवं दिवालिया बोर्ड (निगमित व्यक्तियों हेतु ऋणशोधन अक्षमता

विगत विस्तीय वर्ष में बेचे गये मख्य विगत वर्ष में रू 4237 लाख का विक्रय जल्पादों ∕ सेवाओं की प्रमात्रा एवं मूल्य कर्मचारियों / श्रमिकों की संस्थ्या वर्तमान में कोई भी कर्मचारी / श्रमिक उपलब्ध नहीं है। निम्न आईडी पर ईमेल मेजकर अभिरुघि की अभिव्यक्ति का विस्तृत निमंत्रण प्राप्त किया जा सकता है : दो वर्षों के अंतिम उपलब्ध वित्तीर विवरणों (अनुसूचियों के साथ), ऋणदाताओ की संचियों. प्रक्रिया के उत्तरवर्ती cirp.metistech@gmail.com अयवा https://corpvisory.com/metistech-fabricators-private-limited/ से डाउनलोड किया जा सकता है। . जनों हेतु संबंधित तिथियों सहित भावी विवारण यहां पर उपलब्ध हैं अभिरुचि की अभिव्यक्ति के विस्तृत निमंत्रण के साथ पार संहिता की धारा 25(2)(एच) के अंतर्गत

मानदङ cirp.metistech@gmail.com पर ईमेल भेजकर प्राप् समाधान आवेदकों की योग्यत किये जा सकते हैं अथवा https://corpvisory.com/r यहां पर उपलब्ध है: fabricators-private-limited/ से डाउनलोड किये जा सकते हैं। अभिरुचि की अभिव्यक्ति की प्राप्ति 20-01-2024 प्रस्तावित समाधान आवेदकगणों की अनंतिम 30-01-2024 याची निर्मातन की विधि

अनंतिम सूची पर आपस्तियां करने की अंतिम तिथि 04-02-2024 प्रस्तावित समाधान आवेदकों की अंतिम 14-02-2024 प्रस्तावित समाधान आवेदकों को जानकारी ज्ञापन, मूल्यांकन आव्यूह तथा समाधान नियोजन के अनुरोध के निर्गतन की तिथि समाधान नियोजन प्रस्तुत करने 05-03-2024

16. ईओआई जमा करने हेत् प्रोसेस ईमेल आईडी

आईबीबीआई पंजीकरण सं: IBBI/IPA-001/IP-P00140/2017-18/10304 पंजीकृत पता : बी-7/45. प्रथम तल. सफदरजंग एन्क्लेव एक्स. नई दिल्ली-11002 इंमेल : cirp.metistech@gmail.com, ip.ajaygupta@corpvisory.com

cirp.metistech@gmail.com

Muthoot Homefin (India) Ltd.

सीआईएल : U65922KL2011PLC029231 निगमित कार्यालय : 1201 एवं 1202, 12वां तल, 'ए' विंग, लोटस कोपेरिट पार्क, ऑफ वेटर्ड्य एक्सपेस हार्बरे, गोरेगांवा (युर्त), गुंबर्ष - 400 063 हाएला कार्यालय : मुबुद होमिफन, द्वितीय तल, बक्तोथा वेंबर, केनटा बैंक के उत्पर, नवा वांस, मुख्य मार्ज, क्षेनच्द-12, जोएडा (उत्तर प्रदेश), पिनकोड-201301

परिशिष्ट-IV-ए [नियम 8(6) का प्रावधान देखें] नीलामी सह विक्रय की सार्वजनिक सूचना

ऋणकर्ता/ओं की ओर से वेय राशि की वसूली के लिए वित्तीय परिसंपत्तियों के प्रतिभूतिकरण एव पुनर्निमणि तथा प्रतिभूति हित प्रवर्तन अधिनियम 2002 के अंतर्गत मुधूर होमफिन (इंडिया) लिमिटेड के प्राधिकृत अधिकारी द्वारा यहां निम्न चिल्लिखत प्रतिभूत परिसंपत्ति का अधिग्रहण करने के अनुपालन में, अकोहस्ताक्षरकर्ता द्वारा निम्न चर्णितानुसार चल संपत्ति, जो कि अधिग्रहण के अधीन है, तथा जिसके विवरण यहां इसमें निम्न तालिका में चित्तिखत हैं, के क्रयार्थ, **जैसी है जाहा है आधार, जैसी है जो है आधार** तथा 'वहां जो कछ भी है आधार' पर मोहरबंद लिफाफों में प्रस्ताव निमंत्रित किये जाते हैं :-

₽. H.	ऋणकर्ता(ओं) / सह— ऋणकर्ता(ओं) / गारंटर(रॉ) के नाम / ऋण खाता सं. / शाखा	मांग सूचना तिथि तथा राशि	अघल संपत्ति का विवरण	आरक्षित मूल्य	धरोहर राशि जमा (धराज) (आरपी का 10%)	
	सतीश चंद्र झा/राज कुमारी झा/ 055–05500121/ फरीदाबाद	रु. 14,02,816 / — (रुपये चौदह लाख दो हजार आठ सौ	वार्ड नं. 10 फर्सख नगर न्यू वार्ड 11 गुड़गांव हरियाणा हरियाणा 122504, अधिक विशिष्ट रूप में उस विक्रय विलेख में वर्णित जो कि उप-रजिस्ट्रार फर्रुख नगर के कार्यालय में 04 दिसंबर 2018 को पंजी, सं. 2858–2018 द्वारा पंजीकृत है, जिसकी सीमायें इस प्रकार हैं : उत्तर- बहादुर का घर, दक्षिण- गली 11 फुट, पूर्व- बृज मोहन का घर, परिवन- संजय प्रधान का घर।	रु. 29,68,650 / – (रुपये उनतीस लाख अड़सठ हजार छह सौ पचास मात्र)	रु. 2,96,866 / — (रुपये दो लाख छियानबे हजार आठ सो पैसठ मात्र)	

नीलामी "जैसी है जहां है" तथा "जैसी है जो है" आधार पर आयोजित की जा रही है।

नीलामी विक्रय के विस्तृत नियम एवं शर्ते, उपरोक्त क्षेत्रीय कार्यालय में उपलब्ध निर्धारित निविदा प्रपन्न में समाविष्ट हैं।

. केवाईसी के साथ 'मुथूट होमफिन (इंडिया) लिमिटेड' के पक्ष में डिमांड ड्राफ्ट के माध्यम से देय ईएमडी के साथ निर्धारित निविदा प्रपत्रों क सीलबंद बोली/प्रस्ताव, यहां इसमें उक्त उल्लिखित क्षेत्रीय कार्यालय के पते पर जमा करने की अंतिम तिथि 30–01–2024 को अप. 4.00 बजे तक है। निविदाएं जो पूरी तरह से नहीं भरी गई हैं या अंतिम तिथि के बाद प्राप्त निविदाएं अवैध निविदा मानी जाएंगी और तदनुसार निरस्त कर दी जाएंगी। ईएमडी पर कोई ब्याज नहीं दिया जाएगा।

4. अचल संपत्ति के निरीक्षण की तिथि 29-01-2024 को अप. 1.00 से 3.00 बजे के मध्य में है।

5. प्राधिकृत अधिकारी द्वारा उपरोक्त क्षेत्रीय कार्यालय के पते पर बोली/प्रस्ताव खोलने की तिथि संपत्ति के लिए नीलामी तिथि **31-01-2024** को अप 100 बजे है।

6. एमएचआईएल किसी भी बकाया वैधानिक सूचना एवं ऋणमार / कर बकाया इत्यादि, यदि कोई, के भुगतान के लिये उत्तरदायी नहीं होगी तथा राशि का भुगतान करने का उत्तरदायित्व सफल नीलामी क्रय पर तय होगा। इच्छूक बोलीदाता को संपत्ति के स्वामित्व/ऋणमार के संबंध है अपनी स्वतंत्र प्रकृताक कर लेनी चाहिए और स्वयं के स्तर पर निरीक्षण कर लेना चाहिये तथा संतष्ट होना चाहिए।

 त. सर्वोच्च बोलीदाता, एमएचआईएल लिमिटेड के अनुमोदन के अधीन होगा। प्राधिकृत अधिकारी बिना कोई कारण बताए प्राप्त हुये समी/िकर्स भी प्रस्ताव / बोली को स्वीकार करने का अधिकार सुरक्षित रखेंगे। उनका निर्णय अंतिम एवं बाध्यकारी होगा।

 ऋणकर्ता(गण) / गारंटर(गण) को एतदद्वारा सरफॉएसि अधिनियम 2002 के अंतर्गत नीलामी की तिथि से पूर्व उपरोक्त उल्लिखित राशि व भूगतान करने के लिये 30 दिवसीय विक्रय सूचना दी जाती है, जिसमें विफल रहने पर अचल संपत्ति की नीलामी की जाएगी तथा शेष राशि यदि कोई हो, की वसूली ब्याज एवं लागतों सहित की जायेगी। यदि ऋणकर्ता विक्रय की तिथि से पूर्व मुथूट होमफिन (इंडिया) लिमिटेड को देय राशि का पूर्ण भगतान कर देता है. तो नीलामी निरस्त कर दी जाएगी।

अन्य विवरणों के लिए, उपरोक्त उल्लिखित कार्यालय पते पर प्राधिकृत अधिकारी से संपर्क करें, संपर्क व्यक्ति— **अभिनव पाठक— 7631284993** दिनांक : 30 दिसंबर 2023 हस्ता./- प्राधिकृत अधिकारी स्थान : उत्तर प्रदेश / राराक्ष मुथूट होमफिन (इंडिया) लिमिटेड

This is only an advertisement for information purposes and not for publication, distribution, or release directly or indirectly outside India. This is not an announcement for the Offe Document. All capitalized terms used and not defined herein shall have the meaning assigned to them in the Letter of Offer dated November 22, 2023 (the "Letter of Offer" or "LOF" iled with the Stock Exchanges, namely BSE Limited ("BSE") and the National Stock Exchange of India Limited ("NSE" and together with BSE, "Stock Exchanges") and the Securities and Exchange Board of India ("SEBI").



SEPC LIMITED

T. Nagar Chennal - 600 017, Tamil Nadu, India. The Corporate Identification Number of our company L74210TN2000PLC045167.-1

Registered and Corporate Office: 4th Floor, Bascon Futura SV, IT Park Venkatanarayana Road, Parthasarathy Puram, T. Nagar Chennai - 600 017, Tamil Nadu, India;
Tel: +91 44 4900 5555; Fax: N.A. E-mail: info@sepc.in; Website: www.sepc.in;
Contact Person: Thiruppathi Sriraman, Company Secretary and Compliance Officer;
Corporate Identification Number: L74210TN2000PLC045167

OUR PROMOTERS- MARK A B CAPITAL INVESTMENT LLC

ISSUE OF UPTO 3,83,84,615 EQUITY SHARES OF FACE VALUE OF ₹ 10/- EACH ("RIGHTS EQUITY SHARES") OF OUR COMPANY FOR CASH AT A PRICE OF ₹ 13/- PER EQUITY SHARE ISSUE OF UPTO 3,83,84,815 EQUITY SHARES OF FACE VALUE OF \$ 10'- EACH "RIGHTS EQUITY SHARES") OF OUR COMPANY FOR CASH AT A PRICE OF \$ 13'- PER EQUITY SHARE (INCLUDING A SHARE PREMIUM OF \$ 3'- PER EQUITY SHARE) (THE "ISSUE PRICE"), AGGREGATING UPTO \$ 4,990 LAKHS ON A RIGHTS BASIS TO THE EXISTING EQUITY SHAREHOLDERS OF OUR COMPANY IN THE RATIO OF ONE (01) RIGHTS EQUITY SHARE(S) FOR EVERY THIRTY SIX (36) FULLY PAID-UP EQUITY SHARES (1) HELD BY THE EXISTING EQUITY SHAREHOLDERS ON THE RECORD DATE, THAT IS ON TUESDAY, NOVEMBER 28, 2023 (THE "ISSUE"). THE ISSUE PRICE FOR THE RIGHTS EQUITY SHARES IS 1.3 TIMES THE VALUE OF THE EQUITY SHARES. FOR FURTHER DETAILS, PLEASE REFER TO THE CHAPTER TITLED "TERMS OF THE ISSUE" ON PAGE 225 OF THE LETTER OF OFFER.

BASIS OF ALLOTMENT

The Board of Directors of SEPC Limited wishes to thank all its members and investors for the overwhelming response to the Company's Rights Issue of Equity Shares, which opened for subscription on Wednesday, December 06, 2023 and closed on Monday, December 18, 2023 and the last date for market renunciation of Rights Entitlements was Tuesday, December 12, 2023. Out of the total 21,273 Applications for 20,42,69,138 Equity Shares, 3,131 Applications for 83,86,695 Equity Shares were rejected due to technical reasons as disclosed in "Terms of the Issue - Grounds for Technical Rejection" on page 232 of the LOF. The total number of valid applications received were 18,142 for 19,58,82,443 Equity Shares, which aggregates to 3,83,84,615 of the total number of Equity Shares allotted under the Issue. The basis of allotment finalized on Friday, December 22, 2023 in consultation with the Registrar to the Issue and BSE, the Designated Stock Exchange for the Issue. The Company allotted 3,83,84,615 Rights Equity Shares to the successful applicants on Thursday, December 28, 2023. In the Issue, no Rights Equity Shares have been kept in absence. We beging the substitution of the Issue and BSE, the Designated Stock Exchange (International International Internation abevance. We hereby confirm that all the valid applications have been considered for Allotment.

1. The break-up of application received and rejected from the Shareholders and the Renouncees is as under Lance Bainstians / Bartial America Gross Applications

A-4	Ol Oso / Applications			Less. Rejections / Fartial Amount			valid Applications		
Category	Nos.	Equity Shares	Amount (Rs.)	Nos.	Equity Shares	Amount (Rs.)*	Nos.	Equity Shares	Amount (Rs.)
Eligible Shareholders	18,098	18,63,82,887	2,42,29,77,531	678	21,13,730	2,74,78,490	17,420	18,42,69,157	2,39,54,99,041
Renounces	3,175	1,78,86,251	23,25,21,263	2,453	62,72,965	8,15,48,545	722	1,16,13,286	15,09,72,718
Total	21,273	20,42,69,138	2,65,54,98,794	3,131	83,86,695	10,90,27,035	18,142	19,58,82,443	2,54,64,71,759
Management to a branche and a second allowed a second and									

'Amount includes for partially rejected cases.

Category	No. of Applications	Number of Rights Equity Shares Allotted - against Entitlement (A)	Number of Rights Equity Shares Allotted - against Entitlement (B)	Total Rights Equity Shares Allotted (A+B)							
Shareholders	17,420	1,58,03,734	1,65,19,176	3,23,22,910							
Renounces	722	60,61,705	0	60,61,705							
Total	18,142	2,18,65,439	1,65,19,176	3,83,84,615							

Intimations for Allotment/refund/rejection cases: The dispatch of allotment advice cum refund intimation and intimation for rejection, as applicable, to the investors has been completed on 28.12.2023. The instructions to SCSBs for unblocking funds in case of ASBA Applications were given on 23.12.2023. The Listing application was filed with BSE and NSE on 26.12.2023 and subsequently the listing approvals were received on 27.12.2023 and 28.12.2023 from BSE and NSE respectively. The credit of Rights Equity Shares in dematerialized form to respective demate accounts of allottees was completed on or about 29.12.2023 by NSDL and CSDL. The trading in the Rights Equity Shares issued in the Rights Issue shall commence on BSE and NSE upon receipt of trading permission. The trading is expected to commence on or about 01.01.2024. Further, in accordance with SEBI circular bearing reference - SEBI/HO/CFD/DIL2/CIR/P/2020/13 dated January 22, 2020 the request for extinguishment of Rights Entitlements has been send to NSDL & CDSL on 28.12.2023.

INVESTORS MAY PLEASE NOTE THAT THE EQUITY SHARES CAN BE TRADED ON THE STOCK EXCHANGES ONLY IN DEMATERIALISED FORM

DISCLAIMER CLAUSE OF SEBI: It is to be distinctly understood that submission of the LOF to SEBI should not in any way be deemed or construed that SEBI has cleared or approved the LOF. Investors are advised to refer to the full text of the "Disclaimer Clause of SEBI" beginning on page 219 of the LOF.

DISCLAIMER CLAUSE OF BSE (THE DESIGNATED STOCK EXCHANGE): It is to be distinctly understood that the permission given by BSE Limited should not in anyway, be deemed or construed that the Letter of Offer has been cleared or approved by BSE Limited, nor does it certify the correctness or completeness of any of the contents of the Letter of Offer. Investors are advised to refer to the Letter of Offer for the full text of the "Disclaimer Clause of BSE" on page 219 of the Letter of Offer.

DISCLAIMER CLAUSE OF NSE: It is to be distinctly understood that the permission given by NSE should not in any way be deemed or construed that the Letter of Offer has been cleared or approved by NSE, nor does it certify the correctness or completeness of any of the contents of the Letter of Offer. Investors are advised to refer to the Letter of Offer for the full text of the "Disclaimer" Clause of NSE" on page 220 of the Letter of Offer.

COMPANY DETAILS



4th Floor, Bascon Futura SV, IT Park Venkatanarayana Road, Parthasarathy Puram, T. Nagar Chennai - 600017, Tamil Nadu, India Tel: +91 44 4900 5555; Fax: N.A.E-mail: info@sepc.in;

Website: www.sepc.in

Contact Person: Thiruppathi Sriraman, Company Secretary and Compliance Officer

Corporate Identification Number: L74210TN2000PLC045167

Website: https://rights.cameoindia.com/sepc2 / www.cameoindia.com Investor grievance e-mail: investor@cameoindia.com Contact Person: Sreepriya K. SEBI Registration No.: INR000003753

Subramanian Building, No. 01, Club House Road, Chennai- 600 002, Tamil Nadu, India. Telephone: +9144 4002 0700/ 0710/ 2846 0390; Fax No.: N.A.

CAMEO CORPORATE SERVICES LIMITED

Email: rights@cameoindia.com

REGISTRAR TO THE ISSUE

Investors may contact the Registrar to the Issue or our Company Secretary and Compliance Officer for any pre-Issue or post- Issue related matters. All grievances relating to the ASBA process may be addressed to the Registrar to the Issue, with a copy to the SCSB, giving full details such as name, address of the Applicant, contact number(s), e-mail address of the sole/ first holder, folio number or demat account, number of Rights Equity Shares applied for, amount blocked, ASBA Account number and the Designated Branch of the SCSB where the Application Forms, or the plain paper application, as the case may be, was submitted by the Investors along with a photocopy of the acknowledgement slip. For details on the ASBA process, see "Terms of the Issue" beginning on page 248 of the Letter of Offer.

THE LEVEL OF SUBSCRPTION SHOULD NOT BE TAKEN TO BE INDICATIVE OF EITHER THE MARKET PRICE OF THE EQUITY SHARES OR THE BUSINESS PROSPECTS OF THE COMPANY.

For SEPC Limited Thiruppathi Sriraman Company Secretary & Compliance Officer

Date: December 29, 2023 Place: Chennal

Disclaimer: Our Company is proposing, subject to market conditions and other considerations, to make a rights issue of its equity shares, and has filed a Letter of Offer dated November 22, 2023 with SEBI and the Stock Exchanges. The Letter of Offer is available on the website of SEBI at www.sebi.gov.in, the Stock Exchanges, i.e., BSE Limited at www.bseindia.com and National Stock Exchange of India Limited at www.nseindia.com, Company at www.sepc.in, website of the Registrar at https://rights.cameoIndia.com/sepc2. Potential Investors should note that investment in equity shares involves a high degree of risk and are requested to refer to the Letter of Offer including the section titled "Risk Factors" beginning on page 23 of the Letter of Offer for the same Potential Investors should not rely on the Letter of Offer for any Investment decision. details of the same. Potential Investors should not rely on the Letter of Offer for any Investment decision.

This announcement has been prepared for publication in India and may not be released in the United States. The LOF does not constitute an offer to sell or an invitation to subscribe to the securities offered in any jurisdiction to any person to whom it is unlawful to make an offer or invitation in such jurisdiction. The Rights Entitlements and Rights Equity Shares offered in the Issue have not been and will not be registered under the Securities Act or any state securities laws in the United States, and unless so registered may not be offered or sold within the United States, except pursuant to an exemption from, or in a transaction not subject to, the registration requirements of the Securities Act and applicable state securities laws. Accordingly, such Rights Entitlements and Rights Equity Shares are being offered and sold (i) outside of the United States in offshore transactions in reliance upon Regulation S under the Securities Act and the applicable laws of the jurisdiction where those offers and sales occur; and (ii) in the United States to "qualified institutional buyers" (as defined in Rule 144A under the Securities Act) in transactions exempt from the registration requirements, under Section 4(a) of the Securities Act.

சென்னையில் மழைநீர் வழகால் அமைக்கும் பணி ஜனவரி மாதம் மீண்டும் தொடங்கும்: மாநகராட்சி கூட்டத்தில் மேயர் பிரியா தகவல்

சென்னையில் எஞ்சியுள்ள பகுதிகளில் வரும் ஜனவரி மாதம் முதல் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தொடங்கும் என மேயர் பிரியா தெரிவித்தார்.


மாநகராட்சியின் டிசம்பர் மாதத்துக்கான மாதாந்திர மன்றக்கூட்டம், ரிப்பன் மாளிகையில் அரங்கில் உள்ள கூட்ட நடந்தது. கூட்டத்துக்கு மேயர் பிறியா தலைமை தாங்கினார். துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் டாக்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும், தே.மு.தி.க. தலைவர் ் விஜயகாந்த் மறைவுக்கு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் கேள்வி நேரத்தின் போது மண்டல குழு தலைவர் கணேசன் (தி. (மு.க.) பேசியதாவது:–

தற்போது பெய்த கனமழையால் எண்ணூர் நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்குவதை தடுக்க வல்லுனர்கள் குழுவை மழைநீர் அழைத்து கேங்காமல் வெளியே செல்லும் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கலைஞர் கருணாநிதி நகர், பரமேஸ்வரி நகரில் வீடுகளுக்குள் மழைநீர் சென்றுவிட்டது. இந்த சூழல் நடைபெறாமல் தடுக்க வேண்டும்.

மேயர் பிரியா**:**– மழைநீர் வடிகால் அமைத்ததன் மூலம் இந்த ஆண்டு கனமழை பெய்தபோதும் பெரும்பாலான இடங்களில் மழைநீர் சீக்கிரம் வெளியேறியது. மழைநீர் வடிகால்கள் அமைத்த இடங்களில் நல்ல தீர்வு கிடைத்துள்ளது. கால்வாய் கரையோரம் உள்ள பகுதிகள் அடுத்த ஆண்டுக்குள் சீரமைக்கப்படும்.

வார்டு கவுன்சில**ர்** 174வ<u>து</u> ராதிகா (தி.மு.க.) :- எனது வார்டில் அருணாச்சலபுரம், எம்.ஜி.ரோடு, சாஸ்திரி நகரில் மழைநீர் கால்வாய்கள் உள்ளது. இது 15 வருடங்களுக்கு முன்பு போடப்பட்டது. இதை புதுப்பித்துகொடுக்க வேண்டும்.



மேயர் மகேஷ்குமார்:--குணை கவுன்சிலர்களின் வார்டில் வடிகால் எங்கெல்லாம் மழைநீர் தேவைப்படுகிறதோ அதுகுறித்து தகவல் கேட்க வேண்டும். இதுகுறித்து ஆலோசனை கூட்டத்தை வேண்டும்.

மணற்பகுதி மேயர் பிரியா:– பழைய என்பதால், மழைநீர் வடிகாலை இடித்துவிட்டு புதிய மழைநீர் வடி காலை அமைக்க ஐ.ஐ.டி., அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து கலந்தாளுனர்கள் இட்டத் நியமிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஆண்டுக்கு 2 பேரிடர் இதேபோல், நேரமில்லா நேரத்தில் 12வது வார்டு கவுன்சிலர் கவி கணேசன் (தி.மு.க.) பேசியதாவது:

காலநிலை மாற்றத்தால் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறோம். இதனால், பருவமழையில் தீவிரம் அதிகரிக்கும் சூழல் காணப்படுகிறது. நம்முடைய சந்ததியினர் இதனால் பெரும் பிரச்சினையை சந்திப்பார்கள். ஆண்டுக்கு 2 பேரிடரை சந்திக்கும் ஏற்படும். எனவே, சூழல் ஆற்றலை நாம் பதுப்பிக்கத்தக்க மீட்டுக்கொண்டுவர நடவடிக்க<u>ை</u> எடுக்க வேண்டும்.

பிரியா: காலநிலை மாற்றத்தால் பருவமழை காலங்களில்

பிரச்சினைகள் எற்படும் வரக்கூடிய நாட்களில் கவுன்சிலர்கள், அதிகாரிகள் இணைந்து ஆலோசனை நடத்த நடவடிக்கை கூட்டத்தை எடுக்கப்படும்.

3 மணி நேரத்தில் மழைநீர் வெளியேறியது

42வது வார்டு கவுன்சிலர் ரேணுகா (கம்யூனிஸ்டு கட்சி):– காலநிலை மாற்றத்தால் வரும் காலங்களில் அதீத மழை பெய்யும் என வல்லுனர்கள் கூறியுள்ளார்கள். வரும் காலங்களில் தடுக்க ஏற்படாமல் வெள்ளம்

மாநகராட்சி மேற்கொள்ள இருக்கும்

நடவடிக்கைகள் என்ன? மேயர் பிரியா:– இந்த ஆண்டே மழைநீர் வடிகால் பணிகளில் தீவிர் கவனம் செலுத்தி அனைத்து . முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இந்த ஆண்டும் நாம் எதிர்பார்த்ததைவிட அதிகமழை பெய்தது. மழைநீர் வடிகால் முடிந்த இடங்களில் 3 மணி நேரத்தில் வெளியேறிவிட்டது. தண்ணீர் ஒரு வாரத்தில் சென்னை இயல்பு நிலைக்கு திரும்பியது. மீதம் உள்ள பகுதிகளில் ஜனவரி மாதம் முதல் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தொடங்கும். கவுன்சிலர்கள் கேட்டுக்கொண்ட இடங்களிலும் மழைநீர்

வடிகால்கள்

சென்னை உள்பட 4 மாவட்டங்கள் புயலால் பாதிக்கப்பட்டதாக அறிவிப்பு

சென்னை, டிச.30– சென்னை உள்பட புயலால் மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக ஆணை அறிவித்து அரசு பிறப்பித்துள்ளது.

வருவாய் இதுகுறித்து மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளர் ராஜாராமன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:

வடகிழக்கு தமிழக**த்**தில் பருவமழை காலத்தில் அதிகளவு மழை பொழிவும், வெள்ள பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மிக்ஜாம் புயல் வீசியதின் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த 3, 4ந் தேதிகளில் மிக அதிக கனமழை இருந்தது. 3ந் தேதி 54.8 செ.மீ. அளவும், 4ந் தேதி 54.61 செ.மீ. அளவும் மழை பெய்து, மொத்தமாக 109.41 செ.மீ. மழை பெய்துள்ளது.

அந்த வகையில் டிசம்பர் 1ந் தேதி முதல் 4ந் தேதி வரை காலகட்டங்களில் டிசம்பரில் பெய்யும் சாதாரண மழை அளவை விட 200 சதவீதம் முதல் 291 சதவீதம் வரை அதிக மழை பெய்துள்ளது.

இந்த 4 மாவட்டங்களில் தேதிகளில் பெய்த மழையின் அளவு இயல்பாக பெய்யும் மழை அளவை விட மிக அதிகம். இந்த மழை காரணமாக, அரசு எடுத்த எவ்வளவோ முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை தாண்டி இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பாதிப்பை சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.

இதன் அவர்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. மீனவர்களின் பொருளாதாரமும் போக்குவரத்தும், பாதிக்கப்பட்டது. உட்கட்டமைப்பு, வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்கள் போன்றவையும் பெருமள

அரசாணை வெளியீடு

பாதிக்கப்பட்டு *லட்ச*க்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இந்தநிலையில் 17, 18ந் தேதிகளில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடுமையான மழை வெள்ளம் ஏற்பட்டது. ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களிலும் கனமழை மற்றும் மிக கனமழை பெய்து பாதிப்பை ஏற்படுத்தியது.

லட்சக்கணக்கான மக்களின்

வாழ்வாதாரம் பாதிப்பு தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் பெய்த மழை அளவு 94.6 செ.மீ. ஆக பதிவானது. ஒரு ஆண்டு பெய்யவேண்டிய மழை, ஒரே நாளில் கொட்டி தீர்த்தது. அதுபோல தென்மாவட்ட பகுதிகளில் 24 மணி நேரத்துக்குள் 40 செ.மீ.க்கு மேல் மழை பெய்தது. மழைக்காலத்தில் நெல்லை மாவட்டம் பெறவேண்டிய மழையின் அளவை விட 17, 18ந் தேதிகளில் 76 சதவீதமும், தூத்துக்குடி மாவட்டத்தில் 86 சதவீதமும் கூடுதல் மழை பெய்துள்ளது. இதனால் அந்த மாவட்டங்களில் உள்ள இயல்பு

பாதிக்கப்பட்டது. வாழ்க்கை முன்எச்சரிக்கை எடுத்த நடவடிக்கைகளையும் தாண்டி இந்த 6 மாவட்டங்களிலும் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைந்தனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. எனவே சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களை புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் என்றும், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் என்றும் அரசு அறிவிக்க வேண்டும் என்று வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் அரசை கேட்டுக்கொண்டுள்ளார். கூறியபடி, அதற்கான ஆணையை அரசு வெளியிடுகிறது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களை புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் என்றும், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் என்றும் அறிவிக்கப்படுகிறது.

'செல்வமகள்' சேமிப்பு திட்ட வட்டி உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி, டிச.30– 'செல்வமகள்' சேமிப்பு திட்ட வட்டியை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.

தபால் நிலையங்களில் இயக்கப்படும் பல்வேறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை 3 மாதங்களுக்கு ஒருமுறை மத்திய அரசு மாற்றி அமைத்து வருகிறது. அதுபோல், வருகிற ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டுக்கான வட்டி நேற்று அறிவித்தது. விகிதத்தை அதன்படி, பெண் குழந்தைகளுக்கான 'செல்வமகள்' சேமிப்பு திட்ட வட்டி,

8 சதவீதத்தில் இருந்து 8.2 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. 3 ஆண்டுகால டெபாசிட்டுக்கான சதவீதத்தில் இருந்து 7.1 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், பொது சேமநல நிதி (7.1 சதவீதம்), கிசான் விகாஸ் பத்திரம் (7.5 சதவீதம்), தேசிய சேமிப்பு திட்டம் (7.7 சதவீதம்), மாதாந்திர வருவாய் திட்டம் (7.4 சதவீதம்) உள்ளிட்ட இதர சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்று மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

சீசன் நிறைவடைந்தது: காற்றாலை முலம் 1,190 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி

சென்னை, டிச.30-காற்றாலை சீசன் நிறை யில், காற்றின் வேகம் சற்று அதிகரித்து காணப்பட்ட மெகாவாட் 1,190 மின்சாரம் உற்பக்கி செய்யப்பட்டு உள்ளது என்று எரிசக்தி துறை அதிகாரிகள் கூறினர்.

அளவில் இந்திய காற்றாலை மின்சார உற்பக்கியில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. நெல்லை, கன்னியாகுமரி, பல்லடம், உடுமலை, கேனி உள்ளிட்ட இடங்களில் 8 ஆயிரத்து 894 மெகாவாட் மின்சார் உற்பத்தி திறன் 11 ஆயிரத்து

800 காற்றாலைகள் செயல் பட்டு வை்வொரு காற்றாலை உற்பத்தி தொடங்கி மாதம் வரை இந்த சராசரியாக மெகாவாட் தினசரி உற்பத்தி செய்வது வழக்கம். அக்டோபர் மாதம் வட்கிழக்கு பருவ மழை தொடங்கிவிடும் என்பதால் எதிர்பார்த்த அளவு காற்றின் வேகம் அதிகம் இல்லை. வாய்ப்பு கொ மையம் மட்டும் சம்பந்து பகுதிகளில்

காற்றின் வருகின்றன. ஆண்டும் மின்சார மாதம் நடக்கும். செப்டம்பர் இருக்கும். சில காலகட்டத்தில் ஒரு ஆயிரம் நேற்றுமுன்தினம் மின்சாரம் 7.50 மணி 1,190 மின்சாரம் செய்யப்பட்டுள்ளது.

பல்லடம், உடுமலை, தேனி வேகம் அதிகம் இருக்க உள்ளிட்ட இடங்களில் 8 வாய்ப்பு இல்லை. புயல் ஆயிரத்து 894 மெகாவாட் மையம் கொண்டால்	இ-ஏல அறுவபபு (மிக்ஜாம் புயலால் சேதமடைந்த ஸ்கிராப் பொருட்கள் M/S. லஷ்மி ஏர்கார்ன்ஸ் எம்இபி இந்தியா பிரைவேட் லிமிடெட்டிற்கு செரந்தமான
மின்சார உற்பத்தி திறன் மட்டும் சம்பந்தப்பட்டப் கொண்ட 11 ஆயிரத்து பகுதிகளில் மட்டும்	"மிக்ஜாம் புயலால் சேதமடைந்த பல்வேறு அமிட்டங்களை" அகற்றுவதற்காக ஒட்டு வரத்த அடிப்படையில் "எங்குள்ளதோ அப்படியே" வங்க விருப்பமுள்ளவர்களிடமிருந்து இ–ஏல
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா சென்னை மண்டல் அலுவலகம் எண்.48/49 மாண்டியத் சாலை, எழும்பூர், சென்னை ecocos	படிவங்கள் வரவேற்கப்படுகின்றன. கி. க காவ்வசி — 9310541952 அவர்களிடம் முன் அனுமதி பெற்றுக் கொண்ட பிறகு, புதிய என். 2,942, வெது தெரு, சாந்தி நகர், பெரும்பக்கம் சென்னை=6001008 என்ற முகவரியில் 01/01/24 முதல் 08/01/24 வரை மேற்கூறிய
தங்க நகைகள் பொது ஏல அறிவிப்பு தங்களுடைய தங்கக் கடன் கணக்கில் உள்ள கடனைச் ஜெத்தத் தவறிவிட்டதாகக் குறிப்பிடப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இதன் மூலம் அறிவிப்பு வநங்கப்படுகிறது. பதிவு தபாலில் அவர்களுக்கு அனுப்பப்பட்ட அறிவிப்புகள் சில சந்தர்ப்பங்களில் வங்கிக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன/ வநங்கப்படவில்லை. எனவே அவர்கள் தங்கள் பொறுப்புகள் மற்றும் பிற கட்டணங்களைச் செலுத்தி, 19/01/2023 மாலை 33:00 மணிக்குள் அல்லது அதற்கு முன்னதாக உறுதியளிக்கப்பட்ட பத்திரங்களை மீட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் கீழே கையெரப்படுப்பட்டவர் தங்க நகைகளை கண்டிப்பாக "உள்ளது உள்ளவாறு அடிப்படையில்	பொருட்களை பார்வையிடலாம். 09/01/24 அன்று இ-ஏலம் நடைபெறும். Ma. குஷி, ஸ்வார் செட்லர்ஸ் பிரைவேட் விமிட்ட (மலதாரர்). முகவரி, 203, 2வது தளம். உஷ கிரன் கட்டிடம், ஆசுதபூர் கமாலியல் காம்பளக்ஸ், டெல்லி— 110 033 அவர்களை மொமையல் 9990657386ல் மிறுமாம் அல்லது இ—மை படிவங்களை பெறலாம் அல்லது
எந்தவித மாற்றமும் செய்யாமல்" ஆன்னைன் மூலம் ஏலத்தில் விற்பனை செய்ய உள்ளார். 19/01/2023 அன்று மதியம் 03:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை https://egold.auctiontiger.net மூலம் ஆன்னைனில் ஏலம் நடத்தப்படும்.	இணைய தளம் www.salvorsettlers.comலிருந்து படியிறக்கம் செய்து கொள்ளலாம். இ—ஏல படிவத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி: 09/01/24 அன்று பகல் 12.30 மணிக்குள்ளாக.

_								அன்று பகல் 12.30 மணிக்குள்ளாக
வ. எண்.	கடன்தாரர் பெயர்	கணக்கு எண்	28.12.2023 அன்று உள்ள தொகை	மொத்த எடை	நிகர எடை	பார்வை யிடும் நாள்		இ– ஏல அறிவிப்பு (மிக்ஜாம் புயலால் பாதிக்கப்
1	விணோத் ராஜ்	5265792350	ரூ.111586 (+வட்டி மற்றும் பொகுந்தக்கூடிய கட்டணங்கள் மற்றும் வேறு ஏதேனும் இருப்பின்)	32	29	11.01.2024 மாலை 3.00 முதல் 5.00 மணி வரை		வெள்ளத்தால் சேதமடைந்த உணவ மற்றும் ஸ்கின்கோ் கோட்ப/ கிரிம் பி M/s கைலாஷ் ஷிப்பிங் சர்வீச லிமிடெட்டிற்கு (சர்வே நடத்தப்ட ஐஎஸ்க்சல்ஏ பிரைவேட் லிமிடெட்) ஓரிய் கோட்டா தோரையாகை 16,650
2	விணோத் ராஜ்	5265793251	ரூ.114929 (+வட்டி மற்றும் பொகுந்தக்கூடிய கட்டணங்கள் மற்றும் வேறு ஏதேனும் இருப்பின்)	33	30			டால் தோளயமாக சுமார். 9,690 விலோ ம தோளயமாக 47,250 விலோ மற்றும் IV) ஸ் கிர்ம் போன்றவழ்றை? அவற்றுவதற்காக அடிப்படையில் "எங்குள்ளதோ அப்படியே அடிப்படையில்" வாங்க விருப்பமுள்ள இ—லை படிவங்கள் வரிவற்கப்படுகின்ற (1891/03/9511) அவர்களிடம் முன் அ
விதிமுக	ஹகள் மற்றும் நி		இந்த பொது அறிவிப்	பு இறந்த	கடன் எ	வாங்கியவாகளின்	Ш	கொண்ட பிறகு, 43, கடப்பாக்கம் கிராமம்
சட்டப்பூ	நர்வ வாரிசுகள்	யாரேனும் இரு	நந்தால் அவர்களுக்குப்	பொருந்த	չյևն. 2.	பொது ஏலத்தில்	H	ரோடு, மணலி நியூ டவுன், சென்னை

சட்டப்பூர்வ வளிக்கள் யாரேலும் இருந்தால் அவர்களுக்குப் பொருந்தும். 2. பொது எலத்தில் பங்கேற்க விருந்புவோர், 11/01/2024 அன்று மதியம் 01/00 மனிக்கு முன் சூ.20,000/க்காக டேவணித் தொகையை (EMD) செலுத்த வேண்டும் மற்றும் EMD தொகையை டொரிட் செய்வதற்கு முன் கிளையில் KYC விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். 3. வெற்றி பெற்ற எலதாரர் 19/01/2023 அன்று எலம் முடித்தவுடன் மீதமுள்ள தொகையை உடளவுமாக செலுத்த வேண்டும். 4. ஏலதாரக் செல்லுபடியாகும் அடையான அட்டை மற்றும் முகவரி ஆதாரத்தை வைத்திருக்க வேண்டும். 5. எத்த ாரண்மும் கூறாமல் ஏல செயல்முறையை ஏற்க, <mark>நிராகரிக்க, ரத்து</mark> செய்ய அல்லது ஒத்திவைச் _பங்கிக்கு அதிகாரம் உள்ளது. 6. விற்பனை மதிப்பில் 3% ஜிஎஸ்டி பொருந்தும்.

இருக்கும். அப்பகுதிகளில் காற்றாலைகள் இருந்தால் மட்டும் மின்சார உற்பத்தி தற்போதைய நிலையில் காற்றாலை சீசன் நிறைவடைந்தத நிலையில் பகுதிகளில் காற்றின் வேகம் இருப்பதால் *கா*லை நிலவரப்படி மெகாவாட உற்பக்கி

புதிதாக

அமைக்கப்படும் என்றார்.

பிரைவேட் லிமிடெட்டிற்கு சொந்தமான
"மிக்ஜாம் புயலால் சேதமடைந்த பல்வேறு
அயிட்டங்களை" அகற்றுவதற்காக
ஒட்டு மொத்த அடிப்படையில்
''எங்குள்ளதோ அப்படியே'' வாங்க விருப்பமுள்ளவர்களிடமிருந்து இ–ஏல
படிவங்கள் வரவேற்கப்படுகின்றன. Ms.
ஊர்வசி –9910541952 அவர்களிடம் முன்
அனுமதி பெற்றுக் கொண்ட பிறகு, புதிய எண்.
2/942, 6வது தெரு, சாந்தி நகர், பெரும்பாக்கம்
சென்னை –600 1006 என்ற முகவரியில
01/01/24 முதல் 08/01/24 வரை மேற்கூறிய
பொருட்களை பார்வையிடலாம். 09/01/24
அன்று இ–ஏலம் நடைபெறும். Ms. குஷி,
சல்வார் செட்லர்ஸ் பிரைவேட் லிமிடெட்
(ஏலதாரர்), முகவரி, 203, 2வது தளம், உஷா
கிரண் கட்டிடம், ஆசாத்பூர் கமர்ஷியல்
காம்பளக்ஸ், டெல்லி— 110 033 அவர்களை
மொபைல் 9990857386ல் தொடர்பு கொண்டு
இ–ஏல படிவங்களை பெறலாம் அல்லது
இணைய தளம் www.salvorsettlers.comலிருந்து
படியிறக்கம் செய்து கொள்ளலாம். இ–ஏல
படிவத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி: 09/01/24
அன்று பகல் 12.30 மணிக்குள்ளாக.
அல்று பகை டில் மண்டுள்ளாக.

இ– ஏல அறிவிப்பு
(மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டது
வெள்ளத்தால் சேதமடைந்த உணவுப் பொருட்கள்
மற்றும் ஸ்கின்கேர் சோப்/கிரீம் போன்றவை)
M/8. கைலாஷ் ஷிப்பிங் சர்வீசஸ் பிரைவேட்
லியிடெட்டிற்கு (சர்வே நடத்தப்பட்டது: சாஹ
ஐஎஸ்&எல்ஏ பிரைவேட் லிமிடெட்) சொத்தமான (I
ஓரிட் கோட்டா தோராயமாக 16,650 கிலோ, II) ஒரிப்
டால் தோராயமாக சுமார். 9,690 கிலோ மற்றும் III) அளிச்
தோராயமாக 47,250 கிலோ மற்றும் IV) ஸ்கின்கேர் சோப்பு,
கிரீம் போன்றவற்றை" அகற்றுவதற்காக ஒட்டு மொத்த
அடிப்படையில் "எங்குள்ளதோ அப்படியே" மற்றும் "கிலே
அடிப்படையில்" வாங்க விருப்பமுள்ளவர்களிடமிருந்த
இ— ஏல படிவங்கள் வரவேற்கப்படுகின்றன திரு. ராஜு
(9910355611) அவர்களிடம் முன் அனுமதி பெற்றுச்
கொண்ட பிறகு, 43, கடப்பாக்கம் கிராமம் விச்சூர் நெடுஞ்
ரோடு, மணலி நியூ டவுன், சென்னை 600103 என்ற
முகவரியில் 29/12/23 முதல் 06/01/24 வரை மேற்கூறிய
பொகுட்களை பார்வையிடலாம். 08/01/24 அன்று இ-

சல்வார் செட்லாள் பிரைவேட் லிமிடெட் எலதாரர்), முகவரி, 203, 2வது தளம், உஷா சிரண கட்டிடம், ஆசந்பூர் கமர்ஷியல் காம்பளக்ஸ், டெல்லி— 110 033

லம் நடைபெறும். Ms. குஷி,

அவர்களை மொபைல் 9990857386ல் தொடர்ப கொண்டு இ–ஏல் படிவங்களை பெறலாம்

அல்லது இணைய தளம் www.saivorsettie லிருந்து படியிறக்கம் செய்து கொள்ள இ—எல படிவத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி: 08/01/24 அன்று பகல 12.30 மணிக்குள்ளாக.

ஒப்பம்/ நியமிக்கப்பட்ட அதிகா சென்ட்ரல் பேங்க் ஆப் இந்திய

ஜெஎம் பைனான்ஷியல் ஹோம் லோன்ஸ் லிமிடெட் JM FINANCIAL CIN : U65999MH2016PLC288534 கார்ப்பரேட் அலுவலகம்: 3வது தளம், பில்டிங் பி, ஏ – விங், சுவாஷிஷ் ஐடி பார்க், மனை எண்.89இ, தத்தா படா சாலை அருகில், டாடா ஸ்டீல் எதிரில், போரிவாலி (கி), மும்பை – 400 086.

2002ம் ஆண்டு (''சட்டம்'') கடனீட்டுச் சொத்துக்களை ரொக்கமாக்குதல் மற்றும் நிதி சொத்துக்களை சீரமைத்தல் மற்றுப்

கோரிக்கை அறிவிப்பு

2002ம் ஆண்டு ("சட்டம்") கடனிட்டுச் சொத்துக்களை ரொக்கமாக்குதல் மற்றும் நிதி சொத்துக்களை சீரமைத்தல் மற்றும் கடனிட்டுச் சொத்துக்களை சீரமைத்தல் மற்றும் கடனிட்டுச் சொத்துக்களை சீரமைத்தல் மற்றும் கடனிட்டுச் சொத்துக்கள் மீதான உரிமை (அமலாக்க) விதிகள், 2002ன் ("விதிகள்") விதி 3ன் கீழ் கீழ கையெப்பட்ட இருக்கும் இரு கையெப்பட்ட அரிகளி அவர்கள், சட்டத்தின் கீழ் மற்றும் பிரிவு 13 (12) மற்றும் விதிகளின் விதி 3ன் வழக்கப்பட்ட ஆகிகாகத்தினபடியும், சட்டப் பிரிவு 13(2)ன் கீழ், ஏற்கனவே வெளியிடப்பட்ட விரிவான தில்குரும்பிட்ட தேதியிட்ட டியண்ட் கோட்கசின்படி, கடத்தளம்குரி இணை கடக்குரார்கள் தேரைகளுக்கப்பட்ட அரிகாக அல்கு அன்றுக்க "கடனாளிகள்")/சட்டப்பூர்வ வாரிக(கள்)சட்டப் பிரதிதிகள்) ஆகியோ அந்தத்த கோரிக்கை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையை, கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின்படி, அத்தத்த அறிவிப்பு தேதியிலிருந்து 80 நாட்களுக்குள் செறுத்த வேண்டும். மேற்கூறிய அறிவிப்புகளின் நக்கக்குர் கூற்பட்ட கடனாளிகள் அத்தத்த கேருக்கப்பட்டுள்ள விவரங்களின்படுகின்றக் வேண்டிக்குர் கூற்பட்ட கடனாளி(கள்)/ சட்டப்புர்வ வாரிக(கள்)/சட்டப் பிரதிதிதிகள்) அவர்கள் விரும்பினால், அத்தந்த நகலை கீழக்கையொப்பமிட்டவிடம்பிருந்து எந்த வேலை நாளிலும் சாதாரண அனுவலக தேரங்களில் பெற்றுக் வெள்ளலாம்.

அனுவலக நோங்களில் பெற்றுக் கொள்ளலாம். மேற்கூறியவை தொடர்பாக, அந்தத்த நோட்டீஸின் தேதியிலிருந்து 60 நாட்களுக்குள், JMPHLLக்கு பணம் செலுத்துமாறு கூறப்பட்ட கடனாளி(கள்/) சட்டப்பூர்வ வளிக(கள்/)சட்டப் பிரதித்தின்ன்) ஆகியோருக்கு கீழே உள்ள அந்தத்த பெயாகளுக்கு எதிராக குறிப்பிடப்பட்ட தொகை, மேலும் வட்டியுடன் சேர்த்து கீழே காவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளில் இருந்து பணம் செலுத்தும் தேதி வரை மற்றும்/அல்லது பணமாக பெறும் தேதி வரை, கடனாளிகளால் செயல்படுத்தப்பட்ட கடன் ஒப்பத்தம் மற்றும் பிற ஆவணங்கள் / எழுத்துகள் ஏதேனும் இருத்தால் அதன்படி செலுத்து மீண்டும் ஒருமுறை அறிவிப்பு வழக்கப்படுகிறது. கடனை உரிய முறையில் திருப்பிச் செலுத்துவதற்கான செக்யூரிட்டியாக, பின்வரும் பாதுகாப்பான செலத்து(கள்) முறையே கூறப்பட்ட கடனாளி(கள்) மூலம் JMPHLLக்கு அடமானம் வைக்கப்பட்டுள்ளன.

கடன் கணக்கு	கடன்தாரர்/உத்தரவாததாரர்களின்	செலுத்த வேண்டிய தொகை	அறிவிப்பு 13(2) தேதி	
என்	பெயர்		என்பிஏ தேதி	
LCHN 20000009596	திரு. தமிழ் குமார் திரு. ஜெயராஜ் ஜெய குமார் சி ஜெயராஜ், திருமதி வடிவு	டிசம்பர் 13, 2023 அன்று ரூ.22,60,640/— (ரூ.பாய் இருபத்திரெண்டு லட்சத்து அறுபதாமிரத்து அறுநூற்று நாற்பது மட்டும்)	13(2) அறிவிப்பு தேதி: டிசம்பர் 14, 2023 என்பிஏ தேதி : டிசம்பர் 12, 2023	

பாதுகாக்கப்பட்ட சொத்துக்கள்/ அசையா சொத்துக்கள் /அடமான சோத்துக்களின் விவரம்: சிறு துண்டுகளும் அதன் பகுதிகளும். பழைய கதவு எண். 5, புதிய கதவு எண் 9, தியாகராஜன் தெரு, இப்போது தியாகராஜன் சந்து, நரியங்காடு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை 600002ல் உள்ள 420 சதுர அடி நிலத்துடன் அங்கு கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை உள்ளடக்கி உள்ளது. ஆர்.எஸ்.எண். 1263/48, சி.ஏ.எண்.992/2007 டி.எஸ்.எஸ்.ஆர். புதிய டி.எஸ். எண். 1263/129, சிந்தாதிரிப்பேட்டை சொமத்தின் தெகுதி என். 21, மமினப்பூர் தாலுக்கா, சென்னை மாகபட்டத்தில் உள்ளது. எல்லலைகள் கிழக்கு: திரு.தாமோரன் மற்றும் பார்த்தசாரதிக்கு சொந்தமானது சொத்து, மேற்கு :திருமதி.எம்.கமதிலுகாஸுக்கு சொந்தமான சொத்து. தெற்குபெள்ளவட்பன் வீடு, வடக்கு:தியாகாஜன்சந்து முன்பு தியாகாஜன் தெரு.

ு மேலும் வட்டி, மேலே குறிப்பிட்டுள்ள அந்தத்த கோரிக்கை அறிவிப்புகளில் குறிப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ள விக்தத்தில் கூடுதல் வட்டி, தற்செயலான செலவுகள், கட்டணம் பணம் செலுத்தும் தேதி வரை மற்றும்/அல்லது பணமாக பெறும் தேதி வரை ஏற்படும் கட்டணங்கள் போன்றவை. மேற்கூறியபடி JMFHLLக்கு பணம் செலுத்துவதற்கு மேற்கூறிய கடனாளி(கள்) தவழினால், கட்டணங்கள் மற்றும் விளைவுகளுக்கு மேற்கூறிய கடனாளி(கள்) சட்ட வரிக்கல்/சட்ட பிரதிந்தி(கள்) ஆகியோரின் சொத்த அபாயதத்தின் பேரில் கூறப்பட்ட சட்டத்தின் பிரிவு 13(4) மற்றும் பொருத்தக்கூடிய விதிகளின் கீழ் மேலே உள்ள பாதுகாப்பான செரத்து(கள்) அசையா செரத்துகளுக்கு கிறாக JMFHLL நடவடிக்கை மேற்கொள்ளும்.

JMFHLஇன் முன் எழுத்துப்பூர்வ அனுமதி இல்லமல், மேற்கூறிய பாதுகாப்பான செரத்து(கள்) ஆகியோர் மேற்கூறிய கட்டத்தின் கீழ் மாற்றுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. சட்டக் மேற்கூறிய கடாளரிகள்/சட்ட பாரிக(கன்/சட்ட பிரதிந்தி(கள்) ஆகியோர் மேற்கூறிய கட்டத்தின் கீழ் மாற்றுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. சட்டக் அல்லது அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளை மீறும் அல்லது மீறுவதற்கு உறுதணையாக இருக்கும் வந்தவொரு நட்டும் சட்டத்தின் கீழ் வறங்கப்படும் சிறைத்தண்டனை மற்றும்/அல்லது அபாரதத்திற்கு பொறுப்பாவார்கள்.

இடம்: சென்னை தேதி: 30.12.2023 ஒப்பம்/– அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி ஜௌம் பைனாள்ஷியல் ஹோம் லோன்ஸ் லிமிடெட் **SEPC LIMITED**

filed with the Stock Exchanges, namely BSE Limited ("BSE") and the National Stock Exchange of India Limited ("NSE" and together with BSE, "Stock Exchanges") and the Secand Exchange Board of India ("SEBI").



Our Company was incorporated on June 12, 2000 under the Companies Act, 1956 in the name and style 'Shriram EPC Limited'. A certificate of commencement of business was granted to our Our Company was incorporated on June 12, 2000 under the Companies Act, 1956 in the name and style 'Shirtam EPC Limited'. A certificate of commencement of business was grainted to our Company on June 30, 2000 by the Registrar of Companies, Tamil Nadu. Pursuant to the provisions of Section 391 to 394 of the Companies Act and pursuant to an order dated July 22, 2005 of the High Court of Madras, Shirtam Engineering Construction Company Limited was merged with our Company with effect from April 1, 2004, since both companies were in the same line of business, namely, construction engineering. Subsequently, the name of our Company was changed to SEPC Limited pursuant to a certificate of incorporation dated February 12, 2021 issued by Ministry of Corporate Affairs. Our Company pursuant to a resolution passed in the meeting of Board of Directors on January 21, 2021 had shifted its Registered and Corporate Office from Sigappi Achi Building, 4th Floor, 18/3 Rukmini Lakshmipathi Road, Egmore, Chennai 600 008 Tamil Nadu, India to 4th Floor, Bascon Futura SV, IT Park Venkatanarayana Road, Parthasarathy Puram, T. Nagar Chennai – 600 017, Tamil Nadu, India. The Corporate Identification Number of our company L74210TN2000PLC045167.–1

Registered and Corporate Office: 4th Floor, Bascon Futura SV, IT Park Venkatanarayana Road, Parthasarathy Puram, T. Nagar Chennai - 600 017, Tamil Nadu, India; Tel: +91 44 4900 5555; Fax: N.A. E-mail: info@sepc.in; Website: www.sepc.in; Contact Person: Thiruppathi Sriraman, Company Secretary and Compliance Officer Corporate Identification Number: L74210TN2000PLC045167

OUR PROMOTERS- MARK A B CAPITAL INVESTMENT LLC

ISSUE OF UPTO 3,83,84,615 EQUITY SHARES OF FACE VALUE OF ₹ 10/- EACH ("RIGHTS EQUITY SHARES") OF OUR COMPANY FOR CASH AT A PRICE OF ₹ 13/- PER EQUITY SHARE (INCLUDING A SHARE PREMIUM OF ₹ 3/- PER EQUITY SHARE) (THE "ISSUE PRICE"), AGGREGATING UPTO ₹ 4,990 LAKHS ON A RIGHTS BASIS TO THE EXISTING EQUITY SHAREHOLDERS OF OUR COMPANY IN THE RATIO OF ONE (01) RIGHTS EQUITY SHARE(S) FOR EVERY THIRTY SIX (36) FULLY PAID-UP EQUITY SHARE(S) HELD BY THE EXISTING EQUITY SHAREHOLDERS ON THE RECORD DATE, THAT IS ON TUESDAY, NOVEMBER 28, 2023 (THE "ISSUE"). THE ISSUE PRICE FOR THE RIGHTS EQUITY SHARES IS 1.3 TIMES THE VALUE OF THE EQUITY SHARES. FOR FURTHER DETAILS, PLEASE REFER TO THE CHAPTER TITLED "TERMS OF THE ISSUE" ON PAGE 225 OF THE LETTER OF OFFER.

BASIS OF ALLOTMENT

The Board of Directors of SEPC Limited wishes to thank all its members and investors for the overwhelming response to the Company's Rights Issue of Equity Shares, which opened for subscription on Wednesday, December 06, 2023 and closed on Monday, December 18, 2023 and the last date for market renunciation of Rights Entitlements was Tuesday, December 12, 2023. Out of the total 21,273 Applications for 20,42,69,138 Equity Shares, 3,131 Applications for 83,86,995 Equity Shares were rejected due to technical reasons as disclosed in "Terms of the Issue - Grounds for Technical Rejection" on page 232 of the LOF. The total number of valid applications received were 18,142 for 19,58,82,443 Equity Shares, which aggregates to 3,83,84,615 of the total number of Equity Shares allotted under the Issue. The basis of allotment finalized on Friday, December 22, 2023 in consultation with the Registrar to the Issue and BSE, the Designated Stock Exchange for the Issue. The Company allotted 3,83,84,615 Rights Equity Shares to the successful applicants on Thursday, December 28, 2023. In the Issue, no Rights Equity Shares have been kept in abeyance. We hereby confirm that all the valid applications have been considered for Allotment. The break-up of application received and rejected from the Shareholders and the Renouncees is as under:

0.1	Gross Applications			Less: Rejections / Partial Amount			Valid Applications		
Category	Nos.	Equity Shares	Amount (Rs.)	Nos.	Equity Shares	Amount (Rs.)*	Nos.	Equity Shares	Amount (Rs.)
Eligible Shareholders	18,098	18,63,82,887	2,42,29,77,531	678	21,13,730	2,74,78,490	17,420	18,42,69,157	2,39,54,99,041
Renounces	3,175	1,78,86,251	23,25,21,263	2,453	62,72,965	8,15,48,545	722	1,16,13,286	15,09,72,718
Total	21,273	20,42,69,138	2,65,54,98,794	3,131	83,86,695	10,90,27,035	18,142	19,58,82,443	2,54,64,71,759

*Amount includes for partially rejected cases.

Summary of Allotment in various categories is as under:

Category	No. of Applications	Number of Rights Equity Shares Allotted - against Entitlement (A)	Number of Rights Equity Shares Allotted - against Entitlement (B)	Total Rights Equity Shares Allotted (A+B)
Shareholders	17,420	1,58,03,734	1,65,19,176	3,23,22,910
Renounces	722	60,61,705	0	60,61,705
Total	18,142	2,18,65,439	1,65,19,176	3,83,84,615

Intimations for Allotment/refund/rejection cases: The dispatch of allotment advice cum refund intimation and intimation for rejection, as applicable, to the investors has been completed on 28.12.2023. The instructions to SCSBs for unblocking funds in case of ASBA Applications were given on 23.12.2023. The Listing application was filed with BSE and NSE on 26.12.2023 and subsequently the listing approvals were received on 27.12.2023 and 28.12.2023 from BSE and NSE respectively. The credit of Rights Equity Shares in dematerialized form to respective demat accounts of allottees was completed on or about 29.12.2023 by NSDL and CSDL. The trading in the Rights Equity Shares issued in the Rights Issue shall commence on BSE and NSE upon receipt of trading permission. The trading is expected to commence on or about 01.01.2024. Further, in accordance with SEBI circular bearing reference - SEBI/HO/CFD/DIL2/CIR/P/2020/13 dated January 22, 2020 the request for extinguishment of Rights Entitlements has been send to NSDL & CDSL on 28.12.2023.

INVESTORS MAY PLEASE NOTE THAT THE EQUITY SHARES CAN BE TRADED ON THE STOCK EXCHANGES ONLY IN DEMATERIALISED FORM

DISCLAIMER CLAUSE OF SEBI: It is to be distinctly understood that submission of the LOF to SEBI should not in any way be deemed or construed that SEBI has cleared or approved the LOF. Investors are advised to refer to the full text of the "Disclaimer Clause of SEBI" beginning on page 219 of the LOF.

DISCLAIMER CLAUSE OF BSE (THE DESIGNATED STOCK EXCHANGE): It is to be distinctly understood that the permission given by BSE Limited should not in anyway, be deemed or construed that the Letter of Offer has been cleared or approved by BSE Limited, nor does it certify the correctness or completeness of any of the contents of the Letter of Offer. Investors are advised to refer to the Letter of Offer for the full text of the "Disclaimer Clause of BSE" on page 219 of the Letter of Offer.

DISCLAIMER CLAUSE OF NSE: It is to be distinctly understood that the permission given by NSE should not in any way be deemed or construed that the Letter of Offer has been cleared or approved by NSE, nor does it certify the correctness or completeness of any of the contents of the Letter of Offer. Investors are advised to refer to the Letter of Offer for the full text of the "Discla Clause of NSE" on page 220 of the Letter of Offer.

COMPANY DETAILS

SEPC Engineering the Future

SEPC LTD 4th Floor, Bascon Futura SV, IT Park Venkatanaravana Road.

Parthasarathy Puram, T. Nagar Chennai - 600017, Tamil Nadu, India

Tel: +91 44 4900 5555; Fax: N.A.E-mail: info@sepc.in; Website: www.sepc.in

Contact Person: Thiruppathi Sriraman, Company Secretary and Compliance Officer Corporate Identification Number: L74210TN2000PLC045167

CAMEO

CAMEO CORPORATE SERVICES LIMITED Subramanian Building, No. 01, Club House Road, Chennai- 600 002, Tamil Nadu, India. Telephone: +9144 4002 0700/ 0710/ 2846 0390; Fax No.: N.A. Email: rights@cameoindia.com Website: https://rights.cameoindia.com/sepc2 / www.cameoindia.com/

REGISTRAR TO THE ISSUE

Investor grievance e-mail: investor@cameoindia.com Contact Person: Sreepriya K. SEBI Registration No.: INR000003753

Investors may contact the Registrar to the Issue or our Company Secretary and Compliance Officer for any pre-Issue or post- Issue related matters. All grievances relating to the ASBA process may be addressed to the Registrar to the Issue, with a copy to the SCSB, giving full details such as name, address of the Applicant, contact number(s), e-mail address of the sole/ first holder, folio number or demat account, number of Rights Equity Shares applied for, amount blocked, ASBA Account number and the Designated Branch of the SCSB where the Application Forms, or the plain paper application, as the case may be, was submitted by the Investors along with a photocopy of the acknowledgement slip. For details on the ASBA process, see "Terms of the Issue" beginning on page 248 of the Letter of Offer.

THE LEVEL OF SUBSCRPTION SHOULD NOT BE TAKEN TO BE INDICATIVE OF EITHER THE MARKET PRICE OF THE EQUITY SHARES OR THE BUSINESS PROSPECTS OF THE

Thiruppathi Sriran Company Secretary & Compliance Officer

Date: December 29, 2023

Disclaimer: Our Company is proposing, subject to market conditions and other considerations, to make a rights issue of its equity shares, and has filed a Letter of Offer dated November 22, 2023 with SEBI and the Stock Exchanges. The Letter of Offer is available on the website of SEBI at www.sebi.gov.in, the Stock Exchanges, i.e., BSE Limited at www.bseindia.com and National Stock Exchange of India Limited at www.nseindia.com, Company at www.sepc.in, website of the Registrar at https://rights.cameoindia.com/sepc2. Potential Investors should note that investment in equity shares involves a high degree of risk and are requested to refer to the Letter of Offer including the section titled "Risk Factors" beginning on page 23 of the Letter of Offer for details of the same. Potential Investors should not rely on the Letter of Offer for any Investment decision.

This announcement has been prepared for publication in India and may not be released in the United States. The LOF does not constitute an offer to sell or an invitation to subscribe to the securities offered in any jurisdiction to any person to whom it is unlawful to make an offer or invitation in such jurisdiction. The Rights Entitlements and Rights Equity Shares offered in the Issue have not been and will not be registered under the Securities Act or any state securities laws in the United States, and unless so registered may not be offered or sold within the United States, except pursuant to an exemption from, or in a transaction not subject to, the registration requirements of the Securities Act and applicable state securities laws. Accordingly, such Rights Entitlements and Rights Equity Shares are being offered and sold (i) outside of the United States in offshore transactions in reliance upon Regulation S under the Securities Act and the applicable laws of the jurisdiction where those offers and sales occur; and (ii) in the United States to "qualified institutional buyers" (as defined in Rule 144A under the Securities Act) in transactions exempt from the registration requirements, under Section 4(a) of the Securities Act.